



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,395 — FRIDAY, MAY 23, 1952

Published by Authority

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices :—</b>		<b>Land Sales by the Settlement Officer :—</b>	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	827	Central Province .. .. .	—
		Southern Province .. .. .	—
		Northern Province .. .. .	—
		Eastern Province .. .. .	—
		North-Western Province .. .. .	—
		North-Central Province .. .. .	—
		Province of Uva .. .. .	—
		Province of Sabaragamuwa .. .. .	—
<b>Land Sales by the Government Agents :—</b>		Land Acquisition Notices .. .. .	828
Western Province .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	337
Central Province .. .. .	—	Land Redemption Notices .. .. .	838
Southern Province .. .. .	—	Land Resumption Notices .. .. .	—
Northern Province .. .. .	—	Miscellaneous Land Notices .. .. .	841
Eastern Province .. .. .	—	Lands under Peasant Proprietor Scheme .. .. .	—
North-Western Province .. .. .	—		
North-Central Province .. .. .	—		
Province of Uva .. .. .	—		
Province of Sabaragamuwa .. .. .	—		

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Order No. 1,077 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 10,108 of June 2, 1950, and as otherwise required by the said section in respect of the lands situated in the village of Sesseruwa in the Hatalispaha Korale East of the Wann Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 31, 32, 33, 34, 37, 38 and 39 in block survey village plan No. 3,182 (vide Settlement Notice No. 2,538).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this tenth day of November, 1951.

R. V. JAYASURIYA,  
Assistant Settlement Officer.

#### SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A R P.							
1	—	254 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	6 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	3 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 2 4	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	3 3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	18 0 32	S 24,126	5 (4) (c)	The Resseruwa Raja Maha Vihare of Sesseruwa	—	Kurunegala	E 215	123
8	—	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	4 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	1 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	3 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	2 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	1 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	1 3 31	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	31 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—

827—N. B 17414-730 (5/52)

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
31	—	6 2 4	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	1 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	45 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 10th day of March, 1952.

M. J. PERERA,  
for Permanent Secretary to the Ministry  
of Agriculture and Lands.

## Land Acquisition Notices

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

LA 7572/J/E/2084.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 10 acres out of the land called Kahataghamulawatte *alias* Obeysekerawatte, situated in Dambadeniya Village, Dambadeniya Palata, Dambadeniya Hatpattu in Kurunegala District; and bounded as follows:—

North by V. C. Road and school garden,  
East by V. C. Road,  
South by land belonging to Siyadoris and others,  
West by land belonging to mosque and remaining portion of the land.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/E/2084.  
Colombo, May 5, 1952.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

LA. 7576/J/E/2083.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 5 acres out of the land called Iswetiya-watte, situated in Narammala Village, Narammala Palata, Dambadeniya Hatpattu, Kurunegala, District, and bounded as follows:—

North by Main road,  
East by Gevalannekotuwe-watta and land belonging to temple,  
South and West by remaining portion of Iswetiya-watta.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/E/2083,  
Colombo, May 5, 1952.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

LA. 7574/J/E/2086.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 1 acre, out of the land called Medagamawatta, situated in Mutugala Village, Marawita Palata, Dambadeniya Hatpattu in Kurunegala District and bounded as follows:—

North and East by remaining portion of the Estate,  
South by School Garden, and  
West by Beligahamulawatte.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/E/2086,  
Colombo, May 5, 1952.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres out of the land called Kapuruhamygewatte, situated in Meewewa Village, Meewewa Palata, Dambadeniya Hatpattu in Kurunegala District and bounded as follows:—

North by paddy fields,  
East by Indiovitawatta,  
South by Menikhamy's land and paddy fields, and  
West by remaining portion of the land.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/E/2083,  
Colombo, May 5, 1952.

## The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4399.

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of land called and known as Mosville Estate in extent 35 acres situated in Uduwella Wasama in Udapalata Division in Kandy District, Central Province and bounded as follows:—

## Block A.

North:— Tea land called Gonawatte Estate,  
East:— Land belonging to Mr. Suwandaradne,  
South:— Old D. R. C. footpath, and  
West:— land belonging to Mr. F. R. Francis and others.

## Block B.

North:— Tea land called Wilapitiya belonging to Mr. M. H. Charles,  
East:— Land claimed by Mr. K. J. Jayatunga and others,  
South:— Paddy field belonging to Mr. K. G. Handuwa and others, and  
West:— Land belonging to Mr. Suwandaradne and others.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/AL/1906 (VE).  
Colombo, May 2, 1952.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 450 feet × 18 feet out of the land called Ambagahawatta and the land adjoining it, situated in the village of Gampaha Aluthigama V. H.'s Division, Siyane Korale West, Meda Paṭtuwa, Colombo District, and bounded as follows:—

North by the same road given by H. P. Ara,  
East by the same land belonging to Pandit G. P. Wickrama-aratchi,  
South by the same land belonging to H. M. Jinasena and others, and  
West by the same land belonging to A. A. Velonona *alias* Podinona and others.

Ref. No. Q. 4080/J/HLG/1634,  
Colombo, January 25, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

31 portions, totalling in extent approximately 2·592 acres, out of the land called Olupattawe Deniyakumbura, Kohombawaladeniyakumbura, Uduwanage Owita, Eryagahakumbura, Ihalawelahetta *alias* Kohilawalakumbura, Ellambuwe Owita, Ellambuwe Pillewa, Ellambuwakumbura, Pansalakumbura, situated in Siyambalagoda, (the land called Malagekumbura, situated in Kudamaduwa, the land called Udakumbura, Kotuwelhyaddakumbura, situated in Honnantara, the land called Udakumbura, situated in Konduruwawa, the land called Udakumbura Ambagahakumbura, Ellambuwakumbura and Nungagahakumbura, situated in Horetuduwa, Salpiti Korale, Colombo District, and more particularly described as lots 1-31 in the Divisional Irrigation Engineer, Western Division's Drawing dated December 18, 1951

Ref. No. Q. 4168/J/AL/1925.  
Colombo, April 4, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4400.

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portion of that land called and known as Barnagalla Estate, patna block (Attamalkele Estate) 50 acres in extent, situated in Miyanagolla Wasama, Uda Palata, Kandy District, Central Province, and bounded as follows:—

North by Kandekeda P. W. D. Road,  
East by Patna land belonging to Barnagalla Estate,  
South by lands belonging to Miyanagolla Villagers and Patna belonging to Barnagalla Estate,  
West by Tea land and paddy fields belonging to Miyanagolla Villagers.

By Order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

Ref. No. J/AL/1959 (VE),  
Colombo, May 2, 1952.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

## The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4404.

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion of land called and known as Mahaberiatenne Estate in extent approximately 68 acres, situated at Henegehuwela Wasama of Palispattu West, Pata Dumbara Division, Kandy District, Central Province, and bounded as follows:—

North by village land of Henegehuwela and Ela,  
East by village land of Henegehuwela,  
South by a portion of Mahaberiatenne Estate and Village land of Henegehuwela, and  
West by village land of Henegehuwela bordering Huluganga.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/AL/2014 (VE),  
Colombo, May 3, 1952.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1½ acres out of the land called Millagahawatta, situated at Kotalawala in Hewagama Korale, Colombo District, and bounded as follows:—

North by land belonging to Jayasinghe Arachchige Yohanis Appuhamy,  
East by Gothatuwa Mudryanselage Owita,  
South by land belonging to K. Hendrick Vidane,  
West by land belonging to K. Velun Appu.

Ref. No. Q. 4227/J/E/2047,  
Colombo, May 2, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

No. LA/6571/J/HLG/681.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land surveyed and described as lots 136, 137, 139 to 150, 152, 155, 157 to 162, 171, 173 to 181, 185, 186, 188 to 192, 194 to 203, 205, 211 to 233, 235, 236 and 238 to 244 in Supplement No. 1 to Final Village Plan 487, situated in the Village of Talwatta, Talwatta Palata, Dambaden Hatpattu, Kurunegala District, and in extent 8A. 2R. 2. 3P.

Ref. No. J/HLG/681,  
Colombo, May 3, 1952.

By Order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Divulgahawatta in extent about 1½ acres, situated at Neelamahara in Salpiti Korale, Colombo District and bounded as follows:—

North by a portion of the same land,  
East by Godawela,  
South and West by V. C. road.

Ref. No. Q. 4225/J/E/2039,  
Colombo, April 25, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that allotments of lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion in extent about 8 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(2) A portion in extent about 12 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(3) A portion in extent about 24 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(4) A portion in extent about 16 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(5) A portion in extent about 12 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(6) A portion in extent about 28 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(7) A portion in extent about 24 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(8) A portion in extent about 4 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, South and West by Delgahakumbura, East by Pothuvilakumbura.

(9) A portion in extent about 12 perches out of the land called Pothuvilakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, South and West by Pothuvilakumbura,  
East by Midellagahakumbura.

(10) A portion in extent about 20 perches out of the land called Pothuvilakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East and South by Pothuvilakumbura,  
West by Delgahakumbura.

(11) A portion in extent about 36 perches out of the land called Delgahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North, East, South and West by Delgahakumbura.

(12) A portion in extent about 16 perches out of the land called Midellagahakumbura situated at Ihalagama, Aluthkuru Korale South, Colombo District and bounded as follows:—

North by Midellagahakumbura,  
East by V. C. road, Ihalagama—Gampaha,  
South by V. C. road, Ihalagama—Gampaha, and Midellagahakumbura,  
West by Pothuvilakumbura.

Ref. Q. 4077/J/AL/1612,  
Colombo, April 29, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two allotments of land totalling in extent about 15.28 perches situated at Kottakampu in Aluthkuru Korale North (A), Colombo District and shown in Executive Engineer, Negombo's Plan dated March 20, 1951, and bounded as follows:—

- (1) North by Lagoon,  
East and South by property of K. S. Paul Fonseka,  
West by the road to Munnakkara.
- (2) North by Lagoon,  
East by road to Munnakkara,  
South and West by Lagoon and the property of K. S. Paul Fonseka

Ref. No. Q 4152/J/TW/1918.  
Colombo, April 25, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2½ acres out of the land bearing lot No. 48 in Negombo Town Survey Sheet No. 1 21/61 1 East, situated at Aserappa Road, Sea Street, within the Municipal limits of Negombo, Aluthkuru Korale North (A), Colombo District and bounded as follows:—

- North by lot 46 in Negombo Town Survey Sheet No. 1 21/61 1 East and the remaining portion of lot 48,  
East by Negombo canal,  
South by lot No. 62 in T. S. S. No. 1 21/61 1 East, and  
West by Aserappa Road and lots 46 and 47 in T. S. S. No. 1 21/61 1 East.

Ref. No. Q. 4154/J/HLG/1900.  
Colombo, March 15, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portion of land called and known as Pandareldeniya Estate, situated in Pilimalalawa village, Udu Nuwara and Yati Nuwara, Kandy, District, containing in extent about 35 acres and bounded as follows:—

- North by Banagewatta and Raingowatta,  
East by Govindala village,  
South by Embilmeegama-Paranapattiya P. W. D. road,  
West by Handeniya and Dambagete paddy lands.

Ref. No. J/AL/2122(VE).  
Colombo, May 13, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portion of land called and known as Denmark Division of Mahavilla Group, situated in Ulapane Village, Uda Palata, Kandy District, containing in extent 10 acres and bounded as follows:—

- North by St. Mary's Estate,  
East by remaining portion of Denmark Division,  
South by remaining portion of Denmark Division, and Village lands,  
West by Gampola-Ulapane P. W. D. road.

Ref. No. J/AL/2111 (VE).  
Colombo, May 12, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two portions, in extent approximately 25' x 25' and 60' x 3' out of the land called and known as Bannekedeniya Kumbura, situated in Gunnepana village, Pata Dumbara, Kandy District, and bounded as follows:—

- North, East, South and West by remaining portions of the same land.

Ref. No. J/HLG/1860  
Colombo, April 3, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 3 acres, out of the land bearing Assessment Nos: 84, 84A, 85, 86, 87, 88, 89, 90, 91, 91A, 91B and 92 situated at Avissiwatta, Wattala, within the Urban Council Limits of Wattala-Mahole-Peliyagoda, Aluthkuru Korale South, Colombo District and forming a part of lot 182 in Town Survey Preliminary Plan No. 56.

Ref. No. Q. 4183/J/HLG/1968,  
Colombo, May 12, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion in extent about 12 perches out of the land called Othe Kumbura, situated at Asgiriya, Aluthkuru Korale North (B), Colombo District, and bounded as follows:—

North by Idalallawala Ela,  
East by Othe Kumbura Plot No. 1,  
South by Othe Kumbura,  
West by Othe Kumbura and Plot No. 3.

(2) A portion in extent about 14.7 perches out of the land called Othe Kumbura, situated at Asgiriya, Aluthkuru Korale North (B), Colombo District and bounded as follows:—

North by Idalallawala Ela,  
East and South by Othe Kumbura,  
West by Othe Kumbura and Plot No. 2.

(3) A portion in extent about 13.3 perches out of the land called Othe Kumbura, situated at Asgiriya in Aluthkuru Korale North (B), Colombo District and bounded as follows:—

North by Idalallawala Ela,  
East by Othe Kumbura Plot No. 2,  
South and West by Othe Kumbura.

Ref. No. Q. 4053/J/AL/1554,  
Colombo, May 2, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

LP. 6481.

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres out of the land called Nakiyadeniya Group, situated in Nakiyadeniya Village in Gangaboda Pattu in Galle District, and bounded as follows:—

North by P. W. D. road,  
East by P. W. D. road,  
South by Road to Estate, and  
West by Doom Valley Estate.

Ref. No. J/E/1845.  
Colombo, April 25, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions aggregating in extent 0A. 2R. 20.6P., out of the land called Ambagahawatta, Ambagahawatta *alias* Marakkayawatta Ambarangekumbura, Wala Kumbura and Heragaha Kumbura, bund and Channel, situated in the village of Kosgama Ihala and Pahala, Hewagam Korale, Colombo District, surveyed and described as lots Nos. 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, and 19 in Preliminary plan No. A 3005:

Ref. No. Q. 3081/J/AL/1676.  
Colombo, March 20, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 1/16th of an acre, out of the land called Pothuwila Pillewa, situated at Parana Halpe, Hapitigam Korale, Colombo District, and bounded as follows:—

North by Negombo-Mirigama P. W. D. road,  
East by rubber estate of Messrs. H. D. Carolis and Sons and paddy fields of Mr. L. A. P. Peiris.  
South by paddy field of Mr. L. A. P. Peiris, and  
West by land of Allis Silva Samarasinghe, Arachchi of Neligama.

Ref. No. Q. 4234/J/HLG/2053.  
Colombo, May 12, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about one acre, out of the land called Pallegewatta situated at Talahena, Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows:—

North and East by Pallegewatta belonging to Mrs. L. M. Edward,  
South by Maternity Home at Bassiawatta,  
West by Pamunugama Duwa Road.

Ref. No. Q. 4213/J/HLG/2005.  
Colombo, May 12, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3908/J/AL/1031

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,142. Village—Wadurawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Udumullekumbura	.. Paddy field and bund ..	Kuruppu Achchige Kechchohami of Wadurawa, Veyangoda ..	0	0 11.5
2	Siyambalakumbura	.. do. ..	Wijesinghe Achchige Wijesinghe of Nungomuwa, Veyangoda ..	0	0 14.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 19, 1952, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 5, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 17, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3911/J/E/1038.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired .

Preliminary plan No. A 3,140. Village—Biyagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Maragahawatta	.. Coconut land ..	Ranamukahewaradage Salamon Fernando, and Ranamukahewaradage Marthenus Fernando, both of Biyagama	4	3 35.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 19, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 5, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 17, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3696/J/E/569

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,152. Village—Weweldeniya Thalagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Ambalanwatta	.. Coconut land ..	M. A. M. Abdul Hassen of Weweldeniya	1	0 14.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on July 19, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 5, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 17, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3961/J/TW/1167

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,148. Village—Dematagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Premises bearing assessment Nos. 190/14-18, 20, 94, 190/95 and 103 and parts of 190 and 190/24, Kolonnawa Road	Garden contains 1 tile and zinc masonry building, 4 zinc masonry buildings, 1 zinc shed, 1 zinc wood building and a well	J. B. M. de Saram of Grandpass, Colombo	3	1 0.07

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 11, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 27, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 16, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3221/J/HLG/1626.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No A 3,008. Kirillapone (part)						
1	Ambagahawatta, parts of assessment Nos. 22 and 22/1, Railway Avenue Do.	Coconut land do.	Mrs. W. Bastiana Boteju, c/o T. D. C. Karunaratne of 77, Padmasiri, Kalubowila Road, Dehiwala do.	0	0	7.1
1				0	0	4.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 11, 1952, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before, June 27, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 16, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD. 4234.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

All that land called and known as Rendagawatta *alias* Wewewatta, in extent 1 acre, 2 roods, 21.7 perches, situated in Illukwatta Village, Medapalata Korale (Yatinuwara), Udunuwara and Yatinuwara Division, Kandy District, Central Province; surveyed and described as lot 1 in P. plan No. A 1,781.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on June 26, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, May 17, 1952.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. D. 4315.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

All that land called and known as New Valley Estate, in extent 2 roods, 25.1 perches, situated in New Valley Village Ambagamuwa Korale, Uda Bulatgama Division, Kandy District, Central Province; surveyed and described as lot 1 in P. plan No. A 1,766.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on June 26, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, May 16, 1952.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. D. 4296.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

All that land called and known as Heerassagalakumbura, in extent 01.9 perches, situated in Miwatura Village, Gangapalata Korale (Udunuwara), Udunuwara and Yatinuwara Division, Kandy District, Central Province; surveyed and described as lot 1 in P. plan No. A 1,782.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on June 26, 1952, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, May 16, 1952.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of a Road leading from Asgiriya to Mapanawatura, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,158. Village—Mapanawatura						
31	Ihalagedarawatte	Garden contains arocanut trees, sapu, mango, and kapok trees	Karandawattegedora Ukku of Mapanawatura	0	0	3.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on July 1, 1952, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, May 19, 1952.

E. E. GRENIER,  
Assistant Government Agent.



## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. B. 2067.

I, Augustus Octavius Wirasinghe, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of land to be acquired:

Five portions totalling in extent approximately 0A. 1R. 23.1P., from the lands called Lintotakumbura, Hapugodagepitawagura, Lintotakumbura, Elabodapitawagura and Arachchiokanda, situated at Malimboda in Weligam Korale, Matara District; and bounded as follows:—

- (1) Lintotakumbura.—  
North by right bank of channel,  
South by field of D. P. Jayawardena,  
East and West by field of D. P. Jayawardena.
- (2) Hapugodagepitawagura.—  
North by right bank of the channel,  
East and West by field of D. P. Jayawardena,  
South by field owned by K. D. Johan Appuhamy.
- (3) Lintotakumbura.—  
North by channel,  
East by right bank of channel,  
West and South by field of D. P. Jayawardena and K. D. John Appuhamy, respectively.
- (4) Elabodapitawagura.—  
East and West by field of Rev. Katuwangoda Saranankara Thero,  
North by field of D. P. Jayawardena,  
South by channel.
- (5) Arachchiokanda.—  
East and West and North by field of D. D. W. Jayawardena,  
South by field of Rev. K. Saranankara Thero.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachechi on July 2, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 24, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,  
Matara, May 2, 1952.

A. O. WIRASINGHE,  
Assistant Government Agent.

Ref. No. LA. 2174/LD./J 893.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, new court buildings at Walasmulla, to wit:—

Supplement No. 4 to final village plan No. 163. Village—Walasmulla in West Giruwa Pattu, Hambantota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
225	Bogahawatta Kotuwe-godawatta	Coconut garden	A. M. M. Hassan and K. H. J. De Silva, both of Walasmulla	1	1	27.4
Total				1	1	27.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agent before me at Walasmulla Resthouse, on July 9, 1952, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachechi,  
Hambantota, May 15, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD 3118—J/AL/1790.

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purposes, viz., for a well and approach path at Pankudaveli Village Expansion Scheme:—

Description of the land to be acquired:

Plan No. P. plan A 990. Village—Pankudaveli Village, Eravur and Korlai Pattus

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
1	Pankudavelipumi	Open waste land contains part of a footpath	Kasithamby Nagalingam of Division No. I, Eravur, Chenkaladi	0	0	9.1
2	Pankudavelivayal	Paddy field, contains parts of a footpath	do.	0	0	13.3
3	Do.	Paddy field, contains a masonry well	do.	0	0	3.3
Total				0	0	25.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Chenkaladi, on July 14, 1952, at 10.15 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 6, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,  
Batticaloa, May 15, 1952.

T. RAJATHURAI,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD 2836—J/AL/1535.

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz., for reservation for drainage channels from spills 5, 6 and 7 in L. B. Channel, Unnichchai Scheme.

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Claimants	Extent	
				A.	R. P.
Plan No. I. S. P. P. 9. Village—Ayittiyamalai in Manmunai Pattu North					
<i>Supplement No. 6</i>					
768	Olimadukandam	Waste land contains part of channel	Karupasamipillai Seenivasagam of Valairavu	0	2 19
771	Do.	do.	Eliyathamby Kattamuttu of Kalladi Street	0	1 1
774	Do.	do.	do.	0	0 38
776	Do.	do.	Murugesapillai Sivapakiam of Puliyantivu	1	0 27
<i>Supplement No. 7</i>					
779	Nodhamadukandam	Waste land	Meerasahibu Mohideen of Kattankudi Division 2	0	0 8
780	Do.	Waste land contains part of channel	do.	0	2 22
784	Do.	Waste land	Mohamed Ismalevvai Mohamadu Saly of Kattankudi	0	0 5
788	Do.	Waste land contains part of channel	Mohamadu Ismail Mohamadu Ibrahim of Kattankudi Division 2	1	1 29
790	Do.	do.	Uthumalevvai Mohamadu Ibrahim of Kattankudi Division 2	0	1 13
				Total	4 3 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kachchori, on July 15, 1952, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 7, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Batticaloa, May 15, 1952.

T. RAJATHURAI,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD 3015—J/HLG/1679.

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz., for a housing scheme at Pattiadichchenai.

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Claimants	Extent	
				A.	R. P.
Plan No. P. Plan A 982. Village—Kalkudah Village, Eravur and Koralai Pattu					
1	Pattiadichchenai	Low jungle	H. N. Karthigesu of Kalkudah	0	0 1.6
3	Do.	Coconut garden old and low jungle	Panickan Nagan of Kalkudah and heirs of Periyathai, Kanapathi, K. Vyran, Kandapu, Kandan, Vellachi and Kanapathipillai of Kalkudah	13	3 12
				Total	13 3 13.6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Chenkaladi, on July 14, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 6, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Batticaloa, May 15, 1952.

T. RAJATHURAI,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD 3152—J/E/1887.

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose, viz., for the establishment of Bt/Kiran Government Tamil School.

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Claimant	Extent	
				A.	R. P.
Plan No. P. Plan A 994. Village—Kiran Village, Eravur and Koralai Pattu					
1	Karunkaliyadivalavu	Coconut garden contains a temporary cadjan building	S. Vetharanyam of Kiran	1	0 1.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Chenkaladi, on July 14, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 6, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Batticaloa, May 15, 1952.

T. RAJATHURAI,  
Assistant Government Agent.

LA 6859/J/1336.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of an anicut and two sluices at Yatturuwella, to wit:—

Preliminary plan No. A 997. Village—Ratnagama

## SCHEDULE

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Wayapelewatta	Coconut garden contains 4 coconut trees 25-50 years, 1 cadju and 1 arccanut tree 2-3 years, a sluice and a channel	P. B. Herat, L. K. M. Dingiramma, H. M. Dayawathie, H. M. Senoviratne and H. M. Karunawathie, all of Ratnekgama, Pilessa	0	0 10.5
2	Do.	Part of coconut garden (now ela) contains part of an anicut	do.	0	0 4.9
3	Do	Part of coconut garden (no cultivation)	do.	0	0 0.3
4	Yatturuwelakumbura	Paddy field contains a sluice	Akurango Robinson and Akurango Nandi, both of Mitenwala, Palegama, Pilessa	0	0 2
5	Yatturuwolawatta	Coconut garden contains 14 coconut trees over 30 years and 1 arccanut tree 15 years, a bund, two channels and two sluices	M. M. Mohideen Abdul Cador of Napc, Pilessa	0	0 30.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear, personally or by agent, before me at Kurunegala Kachcheri, on July 9, 1952, at 9 a.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, May 15, 1952.

W. T. JAYASINGHE,  
for Government Agent.

Reference No. LA/6925/J/E/1558.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All those allotments of land called Pinkumburepillewa in extent 1 rood and 28.7 perches, situated at Bodmulla Village Anukkanhena Palata, Katugampola Hatpattu in Kurunegala District, surveyed and described as lots 207 and 208 in Supplement No. 1 to Final Village Plan 2,224.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on July 9, 1952, at 9 a.m., with all documents proving title, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 2, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, May 15, 1952.

W. T. JAYASINGHE,  
for Government Agent.

Reference No. LR 4840/J/TW/442.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.

Description of the land to be acquired:

Extension 2 of V. P. 695

Lot	Name of Land	Name of Claimant	Extent	
			A.	R. P.
384	Darandakumbura Dombagaha-yataderundekella	W. M. Kirumenike, W. V. Punchumenike, W. M. Dingirumahatmaya, W. M. Punchimenike, W. M. Punchappahamy, W. M. Jayasoorya, W. M. Poduralahamy, W. M. Heenappahamy, W. M. Kimmudyanso, W. M. Podimenike, W. M. Ranmenike, W. M. Piyasna, W. M. Punchumahatmaya, all of Balawinna	0	0 9.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Balawinna Government School, on July 19, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 30, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Ratnapura, May 13, 1952.

M. J. M. MUHSIN,  
Assistant Government Agent,  
for Government Agent.

## Notices under the Land Development Ordinance

### Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalutara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on June 28, 1952, at the Pelawatta Colony Meeting Hall, to select persons to receive grants for the crown lands particulars of which are given below:

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.

## Particulars of Lands to be dealt with

F. V. P. 112. Pelawatte

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	
		A.	R. P.
553A, 547C, 553P, 548A, 549A	K. H. Vithanage (Allotment 1 P. S.)	5	0 17
565B, 547A, 565Q5	W. D. Agiris (Allotment 2 P. S.)	5	0 23
565C, 547E, 565Q6, 552D	W. Dolly Nona (Allotment 3 P. S.)	5	2 23
553B, 547D, 548B, 549B, 552C, 553C, 551A, 549C, 548C, 553D, 553U, 551B, 552G, 553E, 551C, 553W, 546, 552F, 565Q9, 502I	W. K. Deesin Appu (Allotment 4 P. S.)	4	3 36
553R, 551A, 549C, 548C	M. A. Odiris Appu (Allotment 5 P. S.)	5	0 6
553T, 553V, 553W	M. Heen Appu (Allotment 7 P. S.)	4	1 38
553V, 553W, 565E, 565Q9, 502I	W. K. Girigoris (Allotment 8 P. S.)	4	3 23
553Z, 565E, 565Q9, 502I	P. Simon Perera (Allotment 9 P. S.)	5	0 5
552I, 545A, 565F, 565Q10	F. V. P. 112. Kobowaka		
552J, 553G, 553Z	K. Chalo Singho (Allotment 10 P. S.)	5	0 9
565G, 545, 565Q16	P. Martan Perera (Allotment 12 P. S.)	5	0 7
552L, 553I, 553AB	H. Velun Singho (Allotment 13 P. S.)	5	0 8
565I, 565Q19, 564AI, 565Q18	G. V. Podi Appu (Allotment 16 P. S.)	5	0 25
552N, 565J, 564B, 564A2, 565Q20	I. A. Anneris Appuhamy (Allotment 17 P. S.)	5	0 0
552M, 553J, 553AC	K. P. Dionis Appu (Allotment 18 P. S.)	5	0 37
553AD, 552B, 552A, 553K	E. A. Goris Singho (Allotment 19 P. S.)	4	3 37
552P, 553L, 553AE, 564H	H. D. Juwanis (Allotment 21 P. S.)	5	0 13
	E. A. Liveris (Allotment 22 P. S.)	5	0 1

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.	Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
564E, 565M, 565N, 564A5, 565Q14	S. A. Pedrick (Allotment 24 P. S.)	5 1 31	145V, 145AE 145W, 145AD	O. P. Carolis (Allotment 11 H. G.)	5 0 4
553AF, 553M, 562A	S. V. Carolis Singho (Allotment 25 P. S.)	5 0 18	145X, 145AO	O. P. John Singho (Allotment 12 H. G.)	5 0 19
502A, 565Q2	E. A. Theberis Appu (Allotment 29 P. S.)	5 0 19	145Y, 145AB 145Z, 145AA	S. A. Edwin Singho (Allotment 13 H. G.)	5 0 5
502B, 490B1, 490B2, 565Q3	M. P. Nona Hamy (Allotment 30 P. S.)	5 0 17	145AY	J. Seththamby (Allotment 14 H. G.)	5 1 19
502F, 565Q12	R. L. Babbu Singho (Allotment 31 P. S.)	5 0 5	145AZ	H. Missy Nona (Allotment 15 H. G.)	5 0 32
502C, 502D, 565Q13	R. L. Cornelis (Allotment 32 P. S.)	5 0 34	145BA 145AW 145E	U. Baby Singho (Allotment 17 H. G.)	5 0 22
490B4, 505AI	K. Martin Singho (Allotment 34 P. S.)	5 0 16	351AG, 355	I. H. Mendris Silva (Allotment 18 H. G.)	4 3 37
490B5, 505A	E. A. Bempy Singho (Allotment 35 P. S.)	5 0 11	421, 355G, 351AF	T. Alice Nona (Allotment 19 H. G.)	5 1 10
503A, 502E, 565Q14	B. Udenis (Allotment 33 P. S.)	5 0 11	350AI, 350B, 315A, 350A, 315BI	U. Suwaris (Allotment 20 H. G.)	5 0 4
564L, 565Q28	E. A. Edin Singho (Allotment 37 P. S.)	5 0 19	315B3, 350G2, 350E, 315D	P. Auners Perera (Allotment 4 H. G.)	0 2 38
562C, 553AH	E. A. D. Liveris (Allotment 38 P. S.)	5 0 20	353B, 351H, 351K	K. Bempy Singho (Allotment 24 T. G.)	5 0 13
553N, 562B, 553AG	E. A. D. Arnolis (Allotment 26 P. S.)	5 0 15	145BC 145P, 314D, 145AS	K. Albert Singho (Allotment 23 T. G.)	4 3 35
552K, 553H, 553AA	E. A. Simon (Allotment 15 P. S.)	5 0 7	353C, 352, 351V, 351T	G. V. Salaman (Allotment 5 T. G.)	4 3 31
494G, 495C, 494AO20	W. Charlis (Allotment 4 P. G.)	5 2 31	351S, 351C, 350G3, 350G	W. Sethan Singho (Allotment 6 T. G.)	5 0 15
494H, 495D, 494AO21	W. Adiln Nona (Allotment 5 P. G.)	5 0 18	351Y, 351I, 353C, 494C, 353E, 355A	Y. Pabilis Silva (Allotment 7 T. G.)	5 0 3
494AI, 495E, 494AO22	K. Peiris Appu (Allotment 6 P. G.)	5 0 27	353F, 494B, 355B, 351AB, 351AC	M. Jimo Singho (Allotment 9 T. G.)	5 0 22
494T, 495I, 494AO23	D. Bastian Appu (Allotment 7 P. G.)	5 0 17		W. Manis Singho (Allotment 10 T. G.)	5 0 27
494K, 495J, 494AO24	W. Carolis (Allotment 8 P. G.)	5 0 2		G. Heras Singho (Allotment 13 T. G.)	5 0 14
494L, 495K, 494AO25	W. Juwanis (Allotment 9 P. G.)	5 0 24		G. A. Punchi Singho (Allotment 19 T. G.)	2 1 32
494AO36	D. Martin Singho (Allotment 10 P. G.)	5 0 5		T. Alice Nona (Allotment 3 T. G.)	5 0 25
494M, 495N, 494AO8	W. Methias Appu (Allotment 17 P. G.)	5 0 9		W. Mendis Fonseka (Allotment 8 T. G.)	5 0 3
494AO26	W. Lewis Singho (Allotment 16 P. G.)	5 0 9		K. T. Luvis Singho (Allotment 11 T. G.)	5 0 2
494U, 494AO41	H. Romans Singho (Allotment 18 P. G.)	4 3 28		H. P. Manis Singho (Allotment 15 T. G.)	5 0 14
494T, 494S, 494AO42	M. John Peiris (Allotment 19 P. G.)	5 0 8		T. Podi Baba (Allotment 20 T. G.)	5 0 4
494V, 494AO40	G. D. John Singho (Allotment 26 P. G.)	4 3 32		K. T. Jerenis (Allotment 21 T. G.)	5 0 7
494W, 494AO46	H. A. Seelawathie (Allotment 28 P. G.)	4 3 32			
494Z, 494AA, 494AB	K. K. Brampy Singho (Allotment 31 P. G.)	5 0 39			
494AD, 494AO52	K. K. D. Sarnelis (Allotment 32 P. G.)	4 3 26			
495F, 494AO18	D. Napo Singho (Allotment 34 P. G.)	4 3 37			
494AI, 491C, 494AO55	A. Arnolis Appu (Allotment 35 P. G.)	5 0 25			
495G, 494AO15	H. Carlis Hamy (Allotment 27 P. G.)	5 0 6			
497B, 495M	M. Simon Perera (Allotment 17 U. G.)	5 0 13			
494AO12	A. Saris Appu (Allotment 19 U. G.)	5 0 15			
494AC, 494AO50	M. Neris (Allotment 20 U. G.)	5 0 22			
574S, 574Z15	W. Jayaneris (Allotment 5 H. G.)	5 0 0			
574U, 574Z18	W. Andiris Perera (Allotment 7 H. G.)	5 0 32			
574V, 574Z19	Don Dines Appuhamy (Allotment 8 H. G.)	5 0 38			
144B, 145F, 145AL					
145B, 145AI					
145A, 145AH					

#### Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Uva, Badulla, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on June 3, 1952, at the Kachcheri, Badulla, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

J. J. RAJANAYAGAM,  
Land Commissioner.

#### Particulars of Land to be dealt with

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
F. V. P. 15.	Village—Ellawella	
17AN	Mr. Ivor S. de Saram, 9, Havelock Road, Colombo.	5 3 14

## Land Redemption Notices

No. LRO/APL/238/J/AL/2011.

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance, as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 19, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

#### SCHEDULE

Preliminary plan No. A 3,099. Village—Dambara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Nagahakandakele	Coconut garden contains a temporary house and rubber 12 years	Don Henry Weerakoon Wickramasinghe of Dambara, Poruwadanda	3 1 38
2	Do.	Coconut garden 50 years and rubber 12 years	do.	0 0 31
Total				3 2 29

Q 4201/LRO/APL/5583.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act:

Colombo, February 11, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## SCHEDULE

Preliminary plan No A 3,126. Village—Attidiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Talagahawatta	Garden contains 19 coconut 40 years, 14 coconut 10 years, 3 jak 40 years, 2 jak 8 years, 17 arecanut 6 years, 9 kaju 6 years, 3 mango 5-8 years, 1 uguressa 5 years, 1 orange 2 years, 1 veralu 3 years, 2 temporary buildings and an earth well	S. Simon Dias of Divulpitiya, Boralessgamuwa	0 1 20.2

Q. 4211/LRO/APL 5056.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 14, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## SCHEDULE

Preliminary plan No. A 3,127. Village—Kelepitimulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1.	Hunganwalakumbura	Paddy field	Imbulana Appuhamilage Jacobis Appuhamy of Kelepitimulla, Dunagaha	0 0 12
2.	Do.	do.	do.	0 1 15
Total				0 1 27

G.A.'s No. LA. 944/LRO.

No. LRO/APL 832/J/AL/2235.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 2, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

## SCHEDULE

Preliminary plan No. A. 1,608. Village—Vaddukkodai East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Vekilavudai	Paddy field contains a masonry well	Sithamparapillai Appar of Vaddukkodai East, Vaddukkodai	0 3 8 2
Total				0 3 8 2

Q. 4251/LRO/APL/276/J/AL/2143.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 1, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

SCHEDULE				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Higgahalanda <i>alias</i> Nuga-gahalanda	Coconut garden ..	Dehiwalaliyanage Brumpy Gunasekera and Dehiwalaliyanage Salamon Gunasekera of Katuwellegama, Katana	0 0 12
2	Do.	Coconut garden contains a permanent house, 3 temporary sheds, one permanent lavatory and a well	do.	6 3 34
Total ..				7 0 6

Q. 4046/LRO/APL/879.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 11, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before June 27, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 16, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

SCHEDULE				
Preliminary plan No. A 2,973. Village—Umandala				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kirindagalewattakebella <i>alias</i> Kandewatta	Coconut garden ..	R. Cyril Pieris Suriapperuma, Palugama, Dompe	1 0 22.1

LRO/APL/2317J/AL/1665 LP/6467.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on June 30, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before June 23, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Galle, May 13, 1952.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

SCHEDULE				
Extract 5, V. P. 655. Village—Hiyare				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
384	Gorakagahawatta <i>alias</i> Illukketiyewatta	Rubber 20 years, contains 12 coconut trees 40 years	Mrs. Kuruneruge Eminona of Dewatura, Magalle, Galle (Attorney of G. G. N. Edwin de Silva)	0 1 5
1482	Do.	Chena, contains 4 rubber trees, 1 cashew and 1 mango tree 15-20 years	do.	0 1 12
1483	Do.	Rubber 20 years	do.	0 2 33
1484	Do.	do.	do.	0 1 24
1485	Do.	Coconut garden 20-30 years, contains a mud cadjan building	do.	0 0 24
1487	Illukketiyewatta <i>alias</i> Gorakagahawatte	Coconut garden 20 years	do.	1 1 34
Total ..				3 1 12

Reference No. LD 3339—J/AL/2065 LRO/APL 5004.

(This reference should be quoted in all letters in this connection)

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, Thiagarajah Rajathurai, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at D. R. O's Office, Kalmunai, on July 15 1952, at 10 a.m., and

(b) notify to me in writing *in duplicate* on or before July 7, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Batticaloa, May 15, 1952.

T. RAJATHURAI,  
Assistant Government Agent.

**SCHEDULE**

Preliminary plan No. A 992. Village—Malkampiddy

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Sangathanpallam	Paddy field	Meerakutty Thamburasa Kankany of Nintavur Division No. 1, Kalmunai	4	2 13
2	Do.	do.	do.	0	1 20
3	Do.	do.	do.	0	1 37
4	Do.	do.	do.	7	3 35
5	Do.	do.	do.	0	3 8
6	Do.	do.	do.	0	0 32
7	Do.	do.	do.	0	0 32
Total				14	2 17

No. L. A. 3347/J/AL 1962.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, Chandrakirti de Fonseka, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7, of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Nattandiya D. R. O's Office, on July 8, 1952, at 10.30 a.m., and

(b) notify to me in writing *in duplicate* on or before July 1, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Puttalam, May 14, 1952

C. DE FONSEKA,  
Assistant Government Agent,  
Puttalam and Chilaw Districts

**SCHEDULE**

Preliminary plan No. A 1,132. Village—Paluvelgala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Kahatagahawatte alias St. Joseph Watte	Coconut garden 35 years, contains 2 temporary buildings with cadjan roofs and mud walls and earth well	Pathunge Lewis Fernando and Pathunige Maximiyany Fernando, all of Katuneriya, Wennappuwa	5	2 12
2	Do.	Coconut garden, contains 35 coconut trees 35 years	do.	0	1 38
Total				6	0 10

**Miscellaneous Land Notices**

No. LS 2451.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that the Kaddukkulam Pattu West Co-operative Agricultural Production and Sale Society, Gomerankadawela, has applied for a lease of a piece of Crown land, about one rood in extent, situated in Gomerankadawela, Trincomalee District, for the purpose of constructing an office and go-down thereon.

2. The land applied for is situated opposite the Rural Hospital at Gomerankadawela, and is available for the purpose in view. It is,

therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term: 30 years;
- (b) Rent: Re. 1 per annum;
- (c) The lessee shall, within two years from the commencement of the lease, erect an office and go-down on the land to the satisfaction of the Assistant Government Agent, Trincomalee;
- (d) The lessee shall use the land as a site for an office and go-down and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, May 23, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No LS 2575.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that the Rt. Reverend Lakdasa De Mel, Bishop of Kurunegala, has applied for a lease of about two acres from lot 129 in Suppl. No. 2 to F. V. P. 1,332, situated in Thambagalla, Kurunegala District, for the purpose of erecting a Hall thereon.

2. The Hall will be used as a place of worship and for meetings and Social and Rural work. The land is available for the purpose. The G. A., N.-W. P., recommends that the application for lease be granted subject to the following conditions, amongst others :—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Rs. 2 per acre per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, establish a Hall on the land to the satisfaction of the Government Agent, North-Western Province ;
- (d) The lessee shall use the land as a site for a Hall for the purpose of worship, meetings, and social and rural work and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo May 23, 1952.

3. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others :—

- (a) Term : 30 years, with the option of renewal for two further terms of 30 years each ;
- (b) Rent : Rs. 151.07 per annum ;
- (c) The lessees shall use the land for the objects set out above, and allied purposes, but, for no other purpose ;
- (d) The lessees shall not erect any buildings on the land without the prior written consent of the Government Agent, Western Province ;
- (e) The lessees shall, within two years from the commencement of the lease erect a building on the land to the satisfaction of the Government Agent, Western Province ;
- (f) The lease shall be terminable at six month's notice by either party.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the Land Commissioner within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
Colombo, May 23, 1952. for Land Commissioner

LS 2584.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Kuruppu Mudiyansele B. S. Kuruppu, Kuruppu Mudiyansele K. M. Kuruppu Banda, Mudiyansele Appuhamy, Edisinghe Arachchilage Jayasckara, Imiyapathunnochelage Sirimalhamy, Dewagamage Gunasena and Dasanayake Appuhamilage Odiris Singho of Wewala—trustees of the Rural Development Society, Wewala—have applied for a lease of lot 48 in F. V. P. 482, in extent 1 A. 1 R. 10 P., situated in Wewala, Kurunegala District, for the purpose of erecting a Hall and Free Reading Room, and as a site for a Play-ground.

2. The land is available for the purpose. It is therefore proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Rs. 5 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a Hall and Free Reading Room on the land, and prepare a Play-ground thereon to the satisfaction of the Government Agent, North-Western Province ;
- (d) The lessees shall use the land as a site for a Hall, Free Reading Room, and Play-ground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are addressed in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
Colombo, May 23, 1952. for Land Commissioner

LS 2540.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. P. Appuhamy, M. Ponnudurai and P. M. Haniffa of Nochchiyagama—trustees of the Nochchiyagama Rural Development Society—have applied for a lease of a piece of Crown land, about one-eighth acre in extent, from lot 32 in F. V. P. 699, situated in Nochchiyagama, Anuradhapura District, for the purpose of erecting a Meeting Hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Re. 1 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a Meeting Hall on the land to the satisfaction of the Government Agent, North-Central Province ;
- (d) The land shall be used as a site for a Meeting Hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
Colombo, May 23, 1952. for Land Commissioner

No. LS 2431.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. M. D. Peiris and P. L. Nadoris of Nagoda—trustees of Hene Viharakarya Sadaka Sri Punnodaya Samithiya, Nagoda—have applied for a lease of a piece of Crown land, about one and half acres in extent, from lot 2 in P. P. A 2,165, situated in Nagoda, Kalutara District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The proposed temple will serve about 103 families and is reported to be an acute necessity. The nearest Buddhist temple is situated about one mile away. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Rent : Rs. 3 per acre per annum .
- (b) The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Assistant Government Agent, Kalutara, a shrine room, residence for the priests and preaching hall (hereinafter referred to as the temple) ;
- (c) The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land ;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose ;
- (e) The lessees shall, within six months of the completion of the temple dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo, May 23, 1952.

L 6396.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Lady Evadne de Silva, Lady Laura de Silva, Mrs. Juliet Jayawardena, Mrs. Eileen Amarasureya, Lady Chrysobel Rajapakse, Mrs. Elina Jayawardene and Mrs. Daisy Seneviratne—trustees of the All Ceylon Women's Buddhist Association—have applied for a lease of lot 8 in P. P. A 3,083, in extent 2 A. 0 R. 2.18 P., situated at Welikada (Part) in Ward No. 25, Thunbingsayaya, within the Municipal Limits of Colombo.

2. The following are some of the objects of the institution :—

- (i) The study, propagation and practical observance of Buddhism including the maintenance of study circles, Sunday Schools and Sil campaigns and the provision of aid and facilities for Bhikkunis.
- (ii) Social service activities.
- (iii) The establishment of a building to serve as the Headquarters of an International Buddhist Association.



**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දන්වීම්**

Q. 4227/J/E/2047.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම් කෝරළේ කොනලාවල පිහිටි මිලිලගහවත්ත යන ඉඩමෙන් අක්කර 1½ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට: ජයසිංහ ආරච්චිගේ යොහානිස් අප්පුහාමිට අයිති ඉඩම;
- නැගෙනහිරට: ගොනවුව මුදියන්සෙලාගේ ඔව්ට;
- දකුණට: කේ. හෙන්දිරික් විදනට අයිති ඉඩම;
- බස්නාහිරට: කේ. වෙලුන් අප්පුට අයිති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මැයි මස 2 වැනි දින  
කොළඹදීය.

Q. 4152/J/TW/1918.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ කොට්ටකම්පුවේ පිහිටි මිගමුවේ ඇන්ජනේරු තුමාගේ 20.3.51 දින දරන සිතියමේ විස්තර කරනු ලද පාර්චස් 15.28ක පමණ විශාලකම් ඇති ඉඩම් කැබලි දෙක. ඊට මායිම්:—

- (1) උතුරට: කලපුව;
- නැගෙනහිරට සහ දකුණට: කේ. ඇස්. පෝල් පොත්සේකට අයිති ඉඩම;
- බස්නාහිරට: මුනක්කාරියට යන පාර.
- (2) උතුරට: කලපුව;
- නැගෙනහිරට: මුනක්කාරියට යන පාර;
- දකුණට සහ බස්නාහිරට: කලපුව සහ කේ. ඇස්. පෝල් පොත්සේකට අයිති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ අප්‍රේල් මස 25 වැනි දින  
කොළඹදීය.

Q. 4225/J/B/2039.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ

අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ නිලමහර පිහිටි අක්කර 1½ක පමණ විශාලකම් ඇති දිවුල්ගහවත්ත නැමැති ඉඩම. ඊට මායිම්:—

- උතුරට: එම ඉඩමේ කොටසක්;
- නැගෙනහිරට: ගොඩවෙල;
- දකුණට සහ බස්නාහිරට: ගම්පහාපාර.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ අප්‍රේල් මස 25 වැනි දින  
කොළඹදීය.

LA 7571/J/E/2083.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණිය හත්පත්තුවේ මීවැව පළාතේ මීවැව නම් ගමෙහි පිහිටි කපුරුහාමිගේ වත්තෙන් අක්කර 2ක විශාලත්වයක් ඇති බිම් කැබැල්ලට මායිම්:—

- උතුරින්: කුඹුරුද;
- නැගෙනහිරින්: ඉදිඔව්වත්තද;
- දකුණින්: මැණික්හාමිගේවත්ත සහ කුඹුරුද;
- බස්නාහිරින්: ඉඩමේ ඉතිරි කොටසද වේ.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

අංකය: J/E/2083.

වම් 1952ක් වූ මැයි මස 5 වැනි දින  
කොළඹදීය.

Q. 4077/J/A.L./1612.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 8ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.
- (2) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 12ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—
- උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

L. D. 4561.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 24ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 16ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 12ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 28ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 24ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 4ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර; නැගෙනහිරට: පොතු විලකුඹුර.

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි පොතු විල කුඹුරෙන් පර්චස් 12ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, දකුණට සහ බස්නාහිරට: පොතු විලකුඹුර; නැගෙනහිරට: මීදෙල්ලගහකුඹුර.

(10) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි පොතු විලකුඹුරෙන් පර්චස් 20ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: පොතු විලකුඹුර; බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

(11) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි දෙල්ගහකුඹුරෙන් පර්චස් 36ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: දෙල්ගහකුඹුර.

(12) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඉහලගම පිහිටි මීදෙල්ලගහකුඹුරෙන් පර්චස් 16ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට: මීදෙල්ලගහකුඹුර; නැගෙනහිරට: ඉහලගම-ගම්පහ ගම්පහා පාර; දකුණට: එම සහ මීදෙල්ලගහකුඹුර; බස්නාහිරට: පොතු විලකුඹුර.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ අප්‍රේල් මස 29 වැනි දින කොළඹදීය.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපලාන කොඳායගයේ උලපනේ පිහිටි මහවිල්ලවත්තේ බෙන්මාර්ක් කොටසින් අක්කර 10ක් පමණ විශාල කොටසට මායිම්:—

උතුරට: සෙන්ට් මේරිස්වත්ත; නැගෙනහිරට: බෙන්මාර්ක් කොටසෙහි ඉතිරි කොටස; දකුණට: බෙන්මාර්ක් කොටසෙහි ඉතිරි කොටස සහ ගම් ඉඩම්; බස්නාහිරට: ගම්පල-උලපනේ ප්‍රසිඩ් පාර.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

Ref. No. J/AL/2111 (V.E.).

වම් 1952ක්වූ මැයි මස 12 වැනි දින කොළඹදීය.

L. D. 4552.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොඳායගයේ පිලිමතලාවේ පිහිටි පැවරුල්දෙතිය වත්තෙන් අක්කර 35ක් පමණ විශාල කොටසට මායිම්:—

උතුරට: බනගේවත්ත සහ රයිඅන්ගේවත්ත; නැගෙනහිරට: ගෝවින්දල ගම; දකුණට: ඇඹිල්මීම-පරනපට්ටිය ප්‍රසිඩ් පාර; බස්නාහිරට: හන්දෙතිය සහ දඹගාවේ කුඹුර.

පී. බී. බුලත්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

Ref. No. J/AL/2122 (V.E.).

වම් 1952ක්වූ මැයි මස 13 වැනි දින කොළඹදීය.

L. A. 6571/J/HLG/681.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි

වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනිහත්පත්තුවේ තල් වත්ත පළාතේ තල්වත්ත නම් ගමේ පිහිටි නො. 487 දරණ අවසාන ගම්මානමේ සැලැස්මේ පළවෙනි අතිරේකයේ නො. 136, 137, 139යේ සිට 150, 152, 155, 157 සිට 162, 171, 173 සිට 181, 185, 186, 188 සිට 192, 194 සිට 203, 205, 211 සිට 233, 235, 236 සහ 238 සිට 244 දක්වා ඇති මෑත විස්තරකරන ලද බිම් කැබලි වේ.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

අංකය : J/HLG/681.

වම් 1952ක්වූ මැයි මස 3 වැනි දින  
කොළඹදීය.

Q. 4080/J/HLG/1634.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැද පත්තුවේ ගම්පහ අළුත්ගම ගම් මුලාදැනි කොට්ඨාශයේ පිහිටි අඹගහවත්ත කියන ඉඩම සහ ඊට යාව පිහිටි ඉඩමෙන් අඩි 450x18ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : එම පාරට එව්. පී. ආර විසින් දෙනලද කොටස;
- නැගෙනහිරට : පණ්ඩිත ජී. පී. වික්‍රමආරච්චි මහත්මයාට අයිති ඉඩම;
- දකුණට : එව්. ඇම්. ජිනසේන සහ තව අයට අයිති ඉඩම;
- බස්නාහිරට : ඒ. ඒ. වෙලෝනෝනා නොහොත් පොඩි නෝනා සහ තව අයට අයිති ඉඩම.

ඩබ්ලිව් සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ ජනවාරි මස 25 වැනි දින  
කොළඹදීය.

Q. 4168/J/AL/1925.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ බස්නාහිර පළාතේ දිස්ත්‍රික් ඇන්ජනේරුතුමාගේ 18.12.51 දින දරන සිතියමේ විස්තර කරනලද සියඹලගොඩ පිහිටි ඔලුපට්ටාවේ දෙකියෙකුඹුර, කොහොඹවලදෙකියකුඹුර, උඩවනගොඹවිට, ඊරියගහකුඹුර, ඉහලවෙලහත්ත නොහොත් කොභිලවල කුඹුර, එලම්බුව ඹවිට, එලම්බුව පිල්ලාව, එලම්බුව කුඹුර

සහ පන්සලකුඹුර, කුඩාමඩුවේ පිහිටි මලගෙකුඹුර, හොත් නත්තර පිහිටි ලඩකුඹුර, කොටුවෙලියැද්දකුඹුර, කෝදුරු වාවේ පිහිටි උඩකුඹුර, හොරේතුඩුවේ පිහිටි උඩකුඹුර, අඹ ගහඋඩකුඹුර, එලම්බුවකුඹුර සහ නුගගහකුඹුර යන මෙකී ඉඩම්වලින් කැබලි 31කක් වූ අක්කර 2.592ක පමණ ප්‍රමාණය.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ අප්‍රේල් මස 4 වැනි දින  
කොළඹදීය.

LD. 4400.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

- මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොසාගයේ මියනගොල්ල වසමෙහි පිහිටි බානගල වත්තෙහි අක්කර 50ක් පමණ විශාල පහත කොටසට (අත්තමල්කැලේවත්ත) මායිම්:—
- උතුරට : කැකුකඩේ ප්‍රසිඩ පාර;
- නැගෙනහිරට : බානගලවත්තට අයිති පහත ඉඩම;
- දකුණට : මියනගොල්ලේ ගම්මුන්ට අයිති ඉඩම් සහ බානගලවත්තට අයිති පහත;
- බස්නාහිරට : නේ ඉඩම සහ මියනගොල්ලේ ගම්මුන්ට අයිති කුඹුර.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

Ref: No. J/AL/1959 (VE).  
වම් 1952ක්වූ මැයි මස 2 වැනි දින  
කොළඹදීය.

L.D. 4404.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

- මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොසාගයේ පලිස්පත්තුව බස්නාහිර හෙනගැහුවල වසමෙහි පිහිටි මහබේරියතැන්නවත්තෙන් අක්කර 68ක් පමණ විශාල කොටසට මායිම්:—
- උතුරට : හෙනගැහුවල ගම් ඉඩම් සහ ඇල;
- නැගෙනහිරට : හෙනගැහුවල ගම් ඉඩම්;
- දකුණට : මහබේරියතැන්නවත්තෙන් කොටසක් සහ හෙනගැහුවල ගම් ඉඩම්;
- බස්නාහිරට : හුලුගහ අද්දර පිහිටි හෙනගැහුවල ගම් ඉඩම්.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

Ref: No. J/AL/2014 (VE).  
වම් 1952ක්වූ මැයි මස 3 වැනි දින  
කොළඹදීය.

LA 7574/J/E/2086.

Q. 4154/J/HLG/1900.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණිහත්පත්තුවේ මාරවිට පළාතේ මුතුගල නම් ගමේ පිහිටි මැදගමවත්ත නමැති වත්තෙන් අක්කර 1කක විශාලත්වයක් ඇති බිම් කැබැල්ලට මායිම:—

- උතුරින් සහ නැගෙනහිරින්: වත්තේ ඉතිරි කොටස්ද;
- දකුණින්: පාසැල්වත්ත සහ
- බස්නාහිරින්: බෙලිගහමුල්වත්තද මායිම් වේ.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්නැත.

අංකය: J/E/2086.

වම් 1952ක් වූ මැයි මස 5 වැනි දින කොළඹදීය.

LD. 4399.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොඨාශයේ උඩුවැල්ල වසමෙහි පිහිටි අක්කර 35ක් පමණ විශාල "මොස්විල්" නමැති ඉඩමට මායිම:—

A කොටස

- උතුරට: ගෝනාවත්ත නමැති තේ ඉඩම;
- නැගෙනහිරට: සුවදරත්ත මහත්මයාට අයිති ඉඩම;
- දකුණට: පරණ ඩී. ආර්. සී. අඩිපාර;
- බස්නාහිරට: ඇෆ්. ආර්. ෆ්‍රැන්සිස් මහත්මයාට සහ වෙනත් අයට අයිති ඉඩම.

B කොටස

- උතුරට: ඇම්. එච්. වාර්ල්ස් මහත්මයාට අයිති විලපිටිය නමැති තේ ඉඩම;
- නැගෙනහිරට: කේ. ඒ. ජයතුටා මහතාට සහ වෙනත් අය අයිතිකම් කියන ඉඩම;
- දකුණට: කේ. ඒ. හඳුවා මහතාට සහ වෙනත් අයට අයිති කුඹුර;
- බස්නාහිරට: සුවදරත්ත මහතාට සහ වෙනත් අයට අයිති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්නැත.

Ref. No. J/AL/1906 (VE)

වම් 1952ක් වූ මැයි මස 2 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැලටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (A) කොට්ඨාශයේ මීගමු නගර සභාව තුළ අසරප්පා පාරේ සහ සී ස්විට්චි පිහිටි නො. 1 21/61 1 නැගෙනහිර දරන මීගමු නගර සිතියමේ 48වෙනි කැබැල්ලේ විස්තර කරන උද අක්කර 2 1/2ක පමණ විශාල ප්‍රමාණය. ඊට මායිම:—

- උතුරට: නො. 1 21/61 1 නැගෙනහිර දරන මීගමු නගර සිතියමේ විස්තර කරන 46වෙනි කැබැල්ල සහ 48වෙනි කැබැල්ලේ ඉතිරි කොටස;
- නැගෙනහිරට: මීගමු ඇල;
- දකුණට: නො. 1 21/61 1 නැගෙනහිර දරන මීගමු නගර සිතියමේ විස්තර කරන 02වෙනි කැබැල්ල;
- බස්නාහිරට: නො. 1 21/61 1 නැගෙනහිර දරන මීගමු නගර සිතියමේ විස්තර කරන 46 වෙනි සහ 47වෙනි කැබලි සහ අසරප්පා පාර.

ඩබ්ලිව් සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

LA 7572/J/E/2084.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණිහත්පත්තුවේ, දඹදෙණිය පළාතේ දඹදෙණිය නමැති ගමේ පිහිටි කහට ගහමුල්වත්ත නොහොත්, උබේසේකරවත්ත නමැති අක්කර 10ක විශාලත්වයක් ඇති බිම් කැබැල්ලට මායිම:—

- උතුරින්: ගම්සභා පාර සහ පාසැල්වත්තද;
- නැගෙනහිරින්: ගම්සභා පාරද;
- දකුණින්: සියදෝරිස්ට සහ තවත් අයට උරුම ඉඩමද;
- බස්නාහිරින්: මුස්ලිම් පල්ලියට උරුම ඉඩම සහ ඉතිරි ඉඩම් කැබැල්ලද වේ.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්නැත.

අංකය: J/E/2084.

වම් 1952ක් වූ මැයි මස 5 වැනි දින කොළඹදීය.

LA 7576/J/E/2083.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

නැගෙනහිරින් : ගෙවලන්තෝකොටුවවත්ත සහ පන්සලට අයිති ඉඩමද ;

දකුණින් සහ බස්නාහිරින් : ඉස්වැටියාවත්තේ ඉතිරි කොටසද වේ.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනිහත්පත්තුවේ නාරම් මල පළාතේ නාරම්මල නමැති ගමේ පිහිටි ඉස්වැටියාවත්ත නමැති වත්තෙන් අක්කර 5 හක විශාලත්වයක් ඇති බිම් කැබැල්ලට මායිම් :—

අංකය : J/E/2083.

වම් 1952ක් වූ මැයි මස 5 වැනි දින කොළඹදීය.

උතුරින් : ප්‍රසිඬ පාරද ;

Q. 4183/J/HLG/1968.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ථකුරු කෝරළේ අවිසිඬවත්ත වත්තල පිහිටි, වත්තල-මාබෝල-පැලියොඩ පළාත් අණ්ඩු සභාව තුළ නො. 56 දරන නගර සභියමේ 182 වෙනි කැබැල්ලේ කොටසක් වූ කන්සේරු නො. 84, 84A, 85, 86, 87, 88, 89, 90, 91, 91A, 91B, සහ 92 දරන ඉඩම්වලින් කොටස් වූ අක්කර 3 ක පමණ ප්‍රමාණය.

වම් 1952ක් වූ මැයි මස 12 වැනි දින කොළඹදීය.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4053/J/AL/1554.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ථකුරු කෝරළේ (B) කොට්ඨාසයේ අස්ගිරියේ පිහිටි ඕනෙකුඹුරෙන් පර්චස් 12 ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

- උතුරට : ඉදෙල්ලවෙල ඇල ;
- නැගෙනහිරට : ඕනෙකුඹුර 1 වෙනි කැබැල්ල ;
- දකුණට : එම
- බස්නාහිරට : එම සහ 3 වෙනි කැබැල්ල.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ථකුරු කෝරළේ (B) කොට්ඨාසයේ අස්ගිරියේ පිහිටි ඕනෙකුඹුරෙන් පර්චස් 14.7 ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් :—

- උතුරට : ඉදෙල්ලවෙල ඇල ;
- නැගෙනහිරට සහ දකුණට : ඕනෙකුඹුර ;
- බස්නාහිරට : ඕනෙකුඹුර සහ 2 වෙනි කැබැල්ල.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ථකුරු කෝරළේ (B) කොට්ඨාසයේ අස්ගිරියේ පිහිටි ඕනෙකුඹුරෙන් පර්චස් 13.3 ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම් :—

- උතුරට : ඉදෙල්ලවෙල ඇල ;
- නැගෙනහිරට : ඕනෙකුඹුර 2 වෙනි කැබැල්ල ;
- දකුණට සහ බස්නාහිරට : ඕනෙකුඹුර.

වම් 1952ක් වූ මැයි මස 2 වැනි දින කොළඹදීය.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. P. 6481.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ නාකියදෙනිය නමැති ගමෙහි පිහිටි අක්කර 2 ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති නාකියදෙනිය වතුයාය, ඉහකනි ඉඩමේ මායිම් :—

- උතුරට : ප්‍රසිඬ මහපාර ;
- නැගෙනහිරට : එම
- දකුණට : වත්තට යන පාර සහ
- බස්නාහිරට : බුම්වැලි වත්ත.

වම් 1952ක් වූ අප්‍රේල් මස 25 වැනි දින කොළඹදීය.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

Q. 4213/J/HLG/2005.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්ලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අවන්කුරු කෝරළේ (A) කොඩායේ නලයේ පිහිටි පල්ලෙගෙවත්ත යන ඉඩමෙන් කොටසක් වූ අත්කරයක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

- උතුරට සහ නැගෙනහිරට : ඇල්. ඇම්. ඇඩ්වාඩ් මහත්මයාට අයිති පල්ලෙගෙවත්ත ;
- දකුණට : බාසියාවත්තේ පිහිටි ස්ත්‍රියාලය ;
- බස්නාහිරට : පවුණුගම දූව පාර.

විෂි 1952 ක්වූ මැයි මස 12 වැනි දින කොළඹ දිස. පී. බී. මුල්ලන්කුලමේ,  
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්ලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම කෝරළේ පරණතල්පේ පිහිටි පොහොසිල පිල්ලාච්චි යන ඉඩමෙන් අත්කර 1/16 ක් ප. ගුඩක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

- උතුරට : මිගමු-මිහිරිගම පාර ;
- නැගෙනහිරට : එච්. ඩී. කරේල්ස් සහ සමාගමට අයිති රබර් ඉඩම සහ ඇල්. ඒ. පී. පීරිස් මහත්මයාට අයිති කුඹුරු ;
- දකුණට : ඇල්. ඒ. පී. පීරිස් මහත්මයාට අයිති කුඹුරු ;
- බස්නාහිරට : නැලිගම අල්ලිස් සිල්වා සමරසිංහආරච්චි මහත්මයාට අයිති ඉඩම.

විෂි 1952 ක්වූ මැයි මස 12 වැනි දින කොළඹ දිස. පී. බී. මුල්ලන්කුලමේ,  
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 3081/J/AL/1676.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිබිලි ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ කොස්ගම ඉහල සහ පහල පිහිටි මුලික ප්ලාන් නො. A 3,005 හේ 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 සහ 19 යේ විස්තර කරන ලද අඹගහවත්ත, අඹගහවත්ත නොහොත් මරක්කයවත්ත, අම්බරන්ගෙකුඹුර, චිලේකුඹුර, හෙරගහකුඹුර, බැච්චි සහ ඇලෙන් කොවස් වූ රූඩ් 2 ක් පාර්ච්ස් 20.6 ක ප්‍රමාණය.

විෂි 1952 ක්වූ මාර්තු මස 20 වැනි දින කොළඹ දිස. බිබිලි සේනානායක,  
කායිකම් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

J/HLG/1860/L.D. 4462.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්ලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පාකුම්බර කොඩායේ ගුන්නාපාන පිහිටි බන්තෙකදෙනිය කුඹුරෙන් අඩි 25 x 25 ක් සහ අඩි 60 x 3 ක් පමණ කොටස් දෙකට මායිම් :—

- උතුරට, නැගෙනහිරට දකුණට සහ බටහිරට : එම ඉඩමෙන් ඉතිරි කොටස.

විෂි 1952 ක්වූ අප්‍රේල් මස 3 වැනි දින කොළඹ දිස. පී. බී. මුල්ලන්කුලමේ,  
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමා.

Q. 3961/J/TW/1167.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	ප්ලාන් නො. A 3,148. ගම—දෙමටගොඩ විස්තර	අයිතිකම්කරුන්ගේ අත්සන්	ප්‍රමාණය. අ. ඡ. ප.
1	කොලොන්නාව පාරේ පිහිටි තත්සේරු නො. 190/14, 18, 20, 94, 190/95 සහ 103 සහ නො. 190 සහ 190/24 ක් කොටස්	ඉඩම සහ සිත්තියගොඩනැගිලි 5 ක්, සිත්තියලින් සාදනු ලබන, එම ලියයේ සාදනු ගොඩනැගිල්ල සහ ලීද	ඒ. බී. ඇම්. ද සේරම් මහත්මයා, ග්‍රාන්ඨිපාස්, කොළඹ	3 1 0.07

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිලිත් බලාපොරොත්තු අයවලින් හෝ වසි 1952 ක්වූ ජූලි මස 11 වෙනි දින පෙරවරු 10.30 හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විචක්‍රමයයි.

තවද වසි 1952 ක්වූ ජූලි මස 27 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳතාවෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීමට මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිත් දැනුම් දිය යුතුයි.

වසි 1952 ක්වූ මැයි මස 16 වෙනි දින කොළඹ කවිචේරියේදී. ඇන්. මානික්ක ඉබ්බසිකඩාර්,  
බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්තතුමා.

Q. 3221/J/HLG/1626.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අඹගහවත්ත පොල් ඉඩම	පොල් ඉඩම .. බඩලිවි. බස්නියානා බොනෝස්ට් නෝනා, වි. ඩී. සී	කන්සේරු නො. 22 සහ 22/1 දරණ ඉඩම්වලින් කොටස්	0 0 7.1
2	එම	එම	කරුණරත්න බාරේ නො. 77, "පද්මසිරි", කටබෝවිල පාර, දෙහිවල	0 0 4

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි. මස 11 වෙනි දින පූර්වගත 11 හෝ වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1952 ක්‍රි. මස 27 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මස 16 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය. ඇත්. මානික්ක ඉබ්බසිකඩාර්,  
බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

Q. 3908/J/AL/1031.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	උඩුමුල්ලෙකුඹුර	.. කුඹුර සහ බැම්ම	.. කුරුප්පු ආච්චිගේ කේවලොහාරි, වදුරුව, වේයන්ගොඩ	0 0 11.5
2	සියලුම කුඹුර	.. එම	.. විජේසිංහ ආච්චිගේ විජේසිංහ, කුන්ගමුව, වේයන්ගොඩ	0 0 14

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි. මස 19 වෙනි දින පෙරවරු 11.30 හෝ වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1952 ක්‍රි. මස 5 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මස 17 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය. ඇත්. මානික්ක ඉබ්බසිකඩාර්,  
බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

Q. 3911/J/E/1038.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මාරගහවත්ත	.. පොල් ඉඩම	.. රනඹුකන්තො රඳගේ සලමොන් ප්‍රනාන්දු සහ රනඹුකන්තො රඳගේ මර්නිකුස් ප්‍රනාන්දු, දෙදෙනාම බියගම	4 3 35.9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි. මස 19 වෙනි දින පෙරවරු 11.30 හෝ වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1952 ක්‍රි. මස 5 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මස 17 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය. ඇත්. මානික්ක ඉබ්බසිකඩාර්,  
බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

Q. 3696/J/E/569.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අම්බලන්වත්ත	.. පොල් ඉඩම	.. ඇම්. ඒ. ඇම්. අඹුදල් සහන්, වේවැල්දෙහිය	1 0 14.4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි. මස 19 වෙනි දින පෙරවරු 10.30 හෝ වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1952 ක්‍රි. මස 5 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මස 17 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය. ඇත්. මානික්ක ඉබ්බසිකඩාර්,  
බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.



L.D. 4315.

L.D. 4234.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ නොහොත් බුක්ති විශේෂයේ විස්තර :—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ නොහොත් බුක්ති විශේෂයේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොට්ඨාශයේ අඹගමුව කෝරළේ “නිව් වැලි” ගමෙහි පිහිටි රුඹ් 2, පර්චස් 25.1 විශාල නො. A 1,760යේ ලොට් 1ක දරන මුළු ප්ලාන් සඳහන් “නිව් වැලි” වත්තෙන් කොටස.

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොට්ඨාශයේ මැදපළාත කෝරළේ ඉලුක්වත්තේ පිහිටි අක්කර 1, රුඹ් 0, පර්චස් 21.7 පමණ වූ ඊරිඤා වත්ත නොහොත් වැවේවත්ත නොහොත් වී. ප්ලාන් නො. A 1,781කේ ලොට් නො. 1 දරන කොටස.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජුනි මස 26වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජුනි මස 26වෙනි දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1952ක්වූ ජුනි මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම හෝ බුක්ති විශේෂය ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

තවද වම් 1952ක්වූ ජුනි මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම හෝ බුක්ති විශේෂය ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙහියර්,

ඊ. ඊ. ග්‍රෙහියර්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක්වූ මැයි මස 16 වෙනි දින  
මහනුවර කවිචේරියේදීය.

වම් 1952ක්වූ මැයි මස 17 වෙනි දින  
මහනුවර කවිචේරියේදීය.

L.D. 4296.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොට්ඨාශයේ ගඟපළාතකෝරළේ මීවතුර පිහිටි පර්චස් 1.9 විශාල නො. A 1,782කේ ලොට් 1ක දරණ මුළු ප්ලාන් සඳහන් හීරුසඟල නමැති ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජුනි මස 26වෙනි දින පෙරවරු 2.30යේ මේලාවට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1952ක්වූ ජුනි මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක්වූ මැයි මස 16වෙනි දින  
මහනුවර කවිචේරියේදීය.

ඊ. ඊ. ග්‍රෙහියර්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම් :—අභ්‍යන්තර සිටි මාපනාවතුර දක්වා පාරක් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි කාණ්ඩයේ කර්තව්‍ය පාලනවල ප්‍රකාරයට කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇති ක්‍රමානුකූලව තීරණය කරනු ලබන බව අදහස් කරනු ලැබේ. ඒ ඉඩමෙහි :—

නො.	ඉඩමෙහි	සිතියමේ නො. A 1,158. ගම—මාපනාවතුර විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රු. ප.
31	ඉහළගෙදරවත්ත	පුවක්, සපු, අඹ සහ කොට්ටගස් වගාකළ වත්ත	කරදවත්තේගෙදර උස්සු	0 0 3.8

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලාපාමි තිබෙන බව පොදු ජනතාව දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම තමන්ගේ නොහොත් තමුන් වෙතුවට ක්‍රියාකරන අය වම් 1952ක්වූ ජුනි මස 16වෙනි දින පෙරවරු 9.30ට මහනුවර කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොයිඅන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙතුවට ඉල්ලා සිටින මුදල් ගණන්වත් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකම් නොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1952ක්වූ මැයි මස 19වෙනි දින  
මහනුවර කවිචේරියේදීය.

ඊ. ඊ. ග්‍රෙහියර්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.



L. B. 2067.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉවසා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම් කෝරළේ මාලින්ධොඩ යන ගමේ පිහිටි ලින්තොට කුඹුර, හඳුගොඩගෙට්ටවතුර, ලින්තොට කුඹුර, එලබොඩපිට්ටතුර සහ ආරච්චිකන්ද යන ඉඩම්වලින් අ. 0, රු. 1, ප. 28.1ක් පමණක් බිම් කැබලි පහක්, එම ඉඩම්වලට මායිම්.—

- (1) ලින්තොටකුඹුර—  
උතුර: ඇලේ දකුණු ඉවුර;  
දකුණ: හී. පී. ජයවර්ධනගෙ ඉඩම,  
බස්නාහිර සහ ගැඹෙනහිර: එම.
- (2) හඳුගොඩගෙට්ටවතුර—  
උතුර: ඇලේ දකුණු ඉවුර;  
නැගෙනහිර සහ බස්නාහිර: හී. පී. ජයවර්ධනගෙ ඉඩම;  
දකුණ: කේ. හී. ජොහාන් අප්පුහාමිගෙ ඉඩම.
- (3) ලින්තොටකුඹුර—  
උතුර: ඇල;  
නැගෙනහිර: ඇලේ දකුණු ඉවුර;  
බස්නාහිර සහ දකුණ: හී. පී. ජයවර්ධන සහ කේ. හී. ජොහාන් අප්පුහාමිගෙ ඉඩම.
- (4) එලබොඩපිට්ටතුර—  
නැගෙනහිර සහ බස්නාහිර: කඩුවත්ගොඩ සරනංකර තෙරුන්ගෙ ඉඩම;  
උතුර: හී. පී. ජයවර්ධනගෙ ඉඩම;  
දකුණ: ඇල.
- (5) ආරච්චිකන්ද—  
නැගෙනහිර සහ බස්නාහිර සහ උතුර: හී. හී. බබලීම්. ජයවර්ධනගෙ ඉඩම;  
දකුණ: චන්. සරනංකර තෙරුන්ගෙ ඉඩම.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අගවූන් හෝ වසී 1952ක්වූ ජූලි මස 23වන දින පෙරවර 10.30 ට මාතර කවුච්චියේදී මා සම්මුඛ විභාගයකට.

තවද වසී 1952ක්වූ ජූලි මස 24වන දිනට මත්තන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී දැනුම්ව ඇති කරුණු සිලිබද විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වසී 1952ක්වූ මැයි මස 5වන දින මාතර කවුච්චියේදීය. ඒ. ඩී. මිරසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

Ref. No. LA/2174/LD/J. 893.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්:—වලක්මුල්ලේ පොලිස් උපාධි පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203- පරිවෘත්තයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වන කාණ්ඩයේ කරනිමෙන පංතාර්තුවල උපකාරයට කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට, අණ ලැබී තිබේ. ඒ ඉඩමනම්:—

අතිරේක නො. 4, අවසාන ගම්බද සිතියමේ නො. 163. ගම—වලක්මුල්ල, බටහිර ගිරුමාපත්තුව, ගම්පිත්තොට

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රු. ප.
225	බෝගහවත්ත, කොටුවේ පොල් වත්ත ගොඩවත්ත	ඒ. ඇම්. ඇම්. හසන් සහ කේ. එච්. ජේ. ද සිල්වා, මලක්මුල්ල	1 1 27.4

එවැනි ඉඩම අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලාපවාදී නිලධාරීන්ට පොදු ජනතාව දැනගැනීම සඳහා හඬවෙහි වගන්තියේ ඕනෑකර නිවැරදි හැටිට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම තමුන්ගේ නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය වසී 1952ක්වූ ජූලි මස 9වන දින පෙරවර 10ට වලක්මුල්ල නානායකමදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොයි අයම අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත්, ඒට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකම් තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වසී 1952ක්වූ මැයි මස 15වන දින ගම්පිත්තොට කවුච්චියේදීය. ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලනායකම්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත විදිහ.

අංකය LD 3015/J/HLC/1679.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉවසා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි. පරිවිද්‍යවීමේගේ ගෙවල් කැනීම සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පරිවිද්‍යවීමේ නම .. පහත් කැලෑව ..	කල්කුඩාවේ පදිංචි එච්. ඇන්. කානිගේසු ..	0 0 1.6
3	එම .. පොල් ඉඩම පරණ සහ පහත් කැලෑව ..	කල්කුඩාවේ පදිංචි පානික්කන්තාගන් සහ කල්කුඩාවේ පදිංචි පෙරියාගේ, කනපති, කේ. වසිරත්, කන්දප්පු, කන්දන්, මේල්ලාවම් සහ කනපතිපිල්ලේ යන අයගේ උරුමකරුගේ එකතුව ..	13 3 12.6 13 3 13.6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම නම නමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වසී 1952ක්වූ ජූලි මස 14වෙනිදින පෙරවරු 10.05 වේලාවට සෙන්කල් අභියෝග අදායම් පාලක නිලධාරීතුමාගේ කන්තෝරුවේදී මා සම්මුඛව විඥාණය කළේය.

නවද වසී 1952ක්වූ ජූලි මස 6වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952ක්වූ මැයි මස 15වෙනි දින මහකලපු කවිචේරියේදීය.

වී. රජදුරෙර, මහකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය L. D. 3818—J/AL/1790.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. පත්කුඩාමැලියේ ගම් විශාල කිරීම වෙනුවෙන් ශ්‍රීදන් සහ පාරක් නැතිම සඳහා.—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික සිතියමේ අංකය A 990. ගම—ඵරවුර් සහ කෝරළේ පත්තුවේ පත්කුඩා මැලියම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු. ප.
1	පත්කුඩාමැලියම	අභිපාරක කොටසක් අඩංගු මුවාවක් හැනි පාර් ඉඩම	වෙන්ගල් අභියෝග ඵරවුර් 1 වෙනි කොටසේ පදිංචි කාසිනම්බි නාගලීන්ගම්	0 0 9.1
2	පත්කුඩාමැලියම	අභිපාරක කොටසක් අඩංගු වි කුඹුර	එම	0 0 13.3
3	එම	ගලෙන් බිඳිනලද ශ්‍රීදන් අඩංගු වි කුඹුර	එම	0 0 3.3
එකතුව				0 0 25.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම නම නමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වසී 1952ක්වූ ජූලි මස 14 දින පෙරවරු 10.15ට වේලාවට සෙන්කල් අභියෝග අදායම් පාලක නිලධාරීතුමාගේ කන්තෝරුවේදී මා සම්මුඛව විඥාණය කළේය.

නවද වසී 1952ක්වූ ජූලි මස 6 දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952ක්වූ මැයි මස 15වෙනි දින මහකලපු කවිචේරියේදීය.

වී. රජදුරෙර, මහකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය L. B. 3152—J/E/1887.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. සී. ටී. /කිරන් ආණ්ඩුවේ දෙමළු පාර්ශ්වයට පිහිටුවීම සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික සිතියමේ අංක A 994. ගම—ඵරවුර් සහ කෝරළේ පත්තුවේ කිරන්ගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු. ප.
1	කරුන්තලියම්මලම	පොල් ඉඩමෙහි පොල්අතුම්මලින් සෙවිලිකරනලද කිරන් පදිංචි අඳ. වේදාරනියම් නාවකාලික ගොඩනැගිල්ලක්	වෙන්ගල් අභියෝග ඵරවුර් 1 වෙනි කොටසේ පදිංචි කාසිනම්බි නාගලීන්ගම්	1 0 1.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම නම නමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වසී 1952ක්වූ ජූලි මස 14වෙනිදින පෙරවරු 10.30 වේලාවට සෙන්කල් අභියෝග අදායම් පාලක නිලධාරීතුමාගේ කන්තෝරුවේදී මා සම්මුඛව විඥාණය කළේය.

නවද වසී 1952ක්වූ ජූලි මස 6 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952ක්වූ මැයි මස 15වෙනි දින මහකලපු කවිචේරියේදීය.

වී. රජදුරෙර, මහකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය LD 2836—J/AL/1535.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

ප්ලාන් නො. I. S. P. P. 9, නො. 6 දරණ අතිරේකයේ. ගම—ඵරවුර් මහපත්තුවේ අයිත්තියමලේ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු. ප.
768	බලිමඩුකන්ඩම	ඇලෙන් කොටසක් අඩංගු පාර් ඉඩම	වලඹුවිහි පදිංචි කරුපයාම් පිල්ලේ සීනිවාසනම්	0 2 19
771	එම	එම	කල්ලාහි විවිචයේ පදිංචි එලියනම්බි කාන්තාවුන්තු	0 1 1
774	එම	එම	එම	0 0 38
776	එම	එම	පුලියන්තිව පදිංචි මුරුගේසපිල්ලේ සිවපාක්කියම්	1 0 27
නො. 7 දරණ අතිරේකයේ				
779	නැදියමඩුකන්ඩම	පාර් ඉඩම	කානාන්කුඹියේ 2වෙනි කොටසේ පදිංචි මීර සනිඹු	0 0 8
780	එම	ඇලෙන් කොටසක් අඩංගු පාර් ඉඩම	මොහිදියේ එම	0 2 22

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	අයිතිකම්කීයන්ගේ නාම (Name of Proprietor)	ප්‍රමාණය, අ. රූ. ප. (Area, Sq. Rds. & Cts.)
784	තෑදියමඩුකන්ඩම්	පාර්ශ්ව ඉඩම	කානාන්කුඩියේ පදිංචි මොහමඩ් ඉස්මාලි මොහමඩ් මොහමඩ්	0 0 5
788	එම	ඇලටත් කොටසක් අඩංගු පාර්ශ්ව ඉඩම	කානාන්කුඩියේ 2 වෙනි කොටසේ පදිංචි මොහමඩ් ඉස්මාලි මොහමඩ් ඉබ්‍රහිම්	1 1 29
790	එම	එම	කානාන්කුඩියේ 2 වෙනි කොටසේ පදිංචි උතුරු මොහමඩ් මොහමඩ් ඉබ්‍රහිම්	0 1 13
එකතුව				4 3 2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිටින සියලුදෙනාම තම කමත් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ 1952 ක්වූ ජූලි මස 15 වෙනි දින පස්වරු 3 හේ වේලාවට මෙකලපු කවිවේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1952 ක්වූ ජූලි මස 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාගයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952 ක්වූ මැයි මස 15 වෙනි දින මෙකලපු කවිවේරියේදීය. වි. රුප්පුරේ, මෙකලපු දිනුකේසේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L. A. 6859/J 1336.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම් :— අමුණක් සහ ගොරොවි දෙකක් බැඳීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ 203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ ” පස්වෙනි කාණ්ඩයේ කරනිමෙන පංභාරුවල ප්‍රකාරයට කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම් :—

සිතියමේ නො. A 997. ගම—රත්නගම

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	අයිතිකම්කීයන්ගේ නාම (Name of Proprietor)	ප්‍රමාණය, අ. රූ. ප. (Area, Sq. Rds. & Cts.)
1	වයපෙලවත්ත	පොල්වත්තක, අවුරුදු 25-50 ක පොල්ගස් 4 ක්, අවුරුදු 2-3 ක 1 කපුසසක් සහ 1 පුවක් ගසක්ද, හොරොවක් සහ ඇලක්	P. B. හේරත්, L. M. K. ඩී. ජී. ආම්බා, H. M. දයාවතී, H. M. සෙනරත්න, සහ H. M. කරුණවතී, මේ සියලු දෙනාම පිලිස්ස, රත්නගමේ පදිංචි	0 0 10.5
2	එම	පොල්වත්තක කොටසක් (දුනට ඇලක්) අමුණක කොටසක්ද	එම	0 0 4.9
3	එම	පොල්වත්තක කොටසක් (වැවිලි නැත)	එම	0 0 0.3
4	සතුරුවැල	කුඹුර හොරොවක් ඇති කුඹුරක්	අකුරන්ගේ රෙබින්සන් සහ අකුරන්ගේ නන්දී, මිනැන්මිල, පල්ලේගම, පිලිස්ස	0 0 2
5	සතුරුවැල	වත්ත පොල්වත්තක, අවුරුදු 30 කට වඩා ඇති පොල් ගස් 14 ක් සහ අවුරුදු 15 ක් ඇති පුවක් ගසක්ද, බැම්මක්, ඇලවල් 2 ක් සහ හොරොව්, 0.4 කක්ද වේ	M. M. මුඛිදීන් අබ්දුල්කාදර්, නාපේ, පිලිස්ස	0 0 30.5

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලානාම තිබෙන බව පොදු ජනයාට දනගැන්ම සඳහා හඬවෙහි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අයවම් 1952 ක්වූ ජූලි මස 9 වෙනි දින පූර්වහාග 9 ව කුරුණෑගල කවිවේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණන්වල් ඒ ආත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ නොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1952 ක්වූ ටැයි මස 15 වෙනි දින කුරුණෑගල කවිවේරියේදීය. ඩබ්ලිව්. ටී. ජයසිංහ, වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

L. A. 6925/J/E/1558.

1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ නොහොත් බුක්ති විශේෂයේ විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගමුපොළ හත්පත්තුවේ අමුක්කන්හේන පළාතේ බොදිමුල්ල නම් ගමේ පිහිටි පින් කුඹුරපිල්ලුව නැමැති අ. 0, රූ. 1, ප. 28.7 විශාලත්වයක් ඇති අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො. 2,224 දරණ පළමුවැනි අතිරේකයේ 207 සහ 208 දරණ කැබලි වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ

ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ජූලි මස 9 වෙනි දින පූර්වහාග 9 වට උරුමය පෙන්වීමට ලිය කියවිලි සමග කුරුණෑගල කවිවේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1952 ජූලි මස 2 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාගයන්, එකී ඉඩම හෝ බුක්ති විශේෂය ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඩබ්ලිව්. ටී. ජයසිංහ, වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1952 ක්වූ මැයි මස 15 වැනි දින කුරුණෑගල කවිවේරියේදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩකඩ පහක දැන්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ප්ලානේ නො. Extd. 2 of V. P. 695.

ප්‍රමාණය,  
අ. රූ. ප.

නො. ඉඩමේ නම	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
384 දරණදකුඹුර, දෙබහගම දෙරුන්දේකැල්ල	බඩලිමි. ඇම්. කිරිමුනිසේ, බඩලිමි. ඩී. පුංචිමුනිසේ, බඩලිමි. ඇම්. හිංකිරිමහත්මයා, බඩලිමි. ඇම්. පුංචිමුනිසේ, බඩලිමි. ඇම්. පුංචිඅප්පුහාමි, බඩලිමි. ඇම්. ජයසූරිය, බඩලිමි. ඇම්. පොඬුරලාමි, බඩලිමි. ඇම්. හීන්දප්පුහාමි, බඩලිමි. ඇම්. කීරි මුදියන්සේ, බඩලිමි. ඇම්. පොඬුරලාමි, බඩලිමි. ඇම්. රත්මුනිසේ, බඩලිමි. ඇම්. පියසේන, බඩලිමි. ඇම්. පුංචිමහත්මයා, සියල්ලෝම පදිංචි කලින්	0 0 9.1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යටිතල කම් කිසිවකින් සියලුදෙනාම තමානමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජූලි මස 19වන දින උදේ 10ට බලවත්තේ ආණ්ඩුවේ පාඨශාලාවේදී මා සම්බුධ විය යුතුයි.

තවද වම් 1952ක්වූ ජූනි මස 30 වන දිනට මින්තෙන් ඒ ඉඩම සංවිකායෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම්දිය යුතුයි.

නො. L. R. 4840/J/TW/442.

වම් 1952ක්වූ මැයි මස 13වන දින  
රත්නපුරේ කවිචේරියේදීය.

ඇම්. ජේ. ඇම්. මුසින්,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ඉඩම් සාශ්‍රීකකිරීම පිළිබඳ දැන්වීම

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විභාග දැන්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස පැවැත්වෙන කොලානි සමිති කොලානිදී 1952ක්වූ ජූනි මස 28වන දින පූ. හා. 10ට 1935හේ ඉඩක 19 දරණ ඉඩම් සාශ්‍රීකකිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිචේරියේ කථිකර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙසින් දැනුම්දෙනු ලැබිණි.

2. ඉඩම්කවිචි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් හමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

3. මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාගකළ යුතුයි.

ජේ. ජේ. රුජනායකම්,  
ඉඩම් කොමසාරිස්කැන වෙනුවට.

දීමට යන ඉඩම්වල විභාග

සිතියමේ නො. F. V. P. 112. ගම—පැලවත්ත

කැබැල්ලේ අංකය	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	කවිචි නො.
553A, 547C, 553P, 548A, 549A ..	කේ. එම්. විනානගෙ	5 0 17	1Ps
565B, 547A, 565Q5, ..	බඩලිමි. ඩී. ආචාර්ය	5 0 23	2Ps
565C, 547E, 565Q6, 552D ..	බඩලිමි. දෙල්ලිනෝනා	5 2 23	3Ps
553B, 547D, 553Q, 548B, 549B ..	බඩලිමි. කේ. දිසානායක	4 3 36	4Ps
552C, 553C, 553R, 551A, 548C, 549C	ඇම්. ජේ. ඔදිරිසේන	5 0 6	5Ps
553D, 553U, 551B, 553T ..	ඇම්. හීන්දප්පු	4 1 38	7Ps
552G, 553B, 553V, 551C, 553W ..	බඩලිමි. කේ. හිරිගෝරිය	4 3 23	8Ps
546, 552F, 565E, 569Q9, 502I ..	පී. සසිමත් ජයරත්න	5 0 5	9Ps
552I, 545A, 565F, 565Q10 ..	කේ. වලොස්සිසේන	5 0 9	10Ps
552J, 553G, 553Z ..	පී. මාවිත් ජයරත්න	5 0 7	12Ps
565G, 545, 565Q16 ..	එම්. චේට්ඨිසේන	5 0 8	13Ps
552L, 553I, 553AB ..	ජේ. ඩී. පොඬුරලාමි	5 0 25	16Ps
565I, 565Q19, 564AI, 565Q18 ..	අයි. ජේ. ඉච්චේනේ අප්පුහාමි	5 0 0	17Ps
552N, 565J, 564B, 564A2, 565Q20 ..	කේ. පී. දිසෝනායක	5 0 37	18Ps
552M, 553J, 553AC ..	ජේ. ජේ. ගෝරියසිසේන	4 3 37	19Ps
553AD, 553B, 552A, 553K ..	එම්. ඩී. සුචාරානි	5 0 13	21Ps
552P, 553L, 553AE, 564H ..	ජේ. ජේ. ලිච්චේනේ	5 0 1	22Ps
564E, 565M, 565N, 564A5, 565Q24 ..	ඇස්. ජේ. ජයදීරිස	5 0 25	24Ps
553AF, 553M, 562A ..	ඇස්. ඩී. කාරොල්ලිසේන	5 0 18	25Ps
502A, 565Q2 ..	ජේ. ජේ. හෙබර්ට් අප්පු	5 0 19	29Ps
502B, 490B1, 490B2, 565Q3 ..	ඇම්. පී. නෝනාමාමි	5 0 17	30Ps
502F, 565Q12 ..	ආර්. ඇල්. බිබ්බුසිසේන	5 0 5	31Ps
502C, 502D, 565Q13 ..	ආර්. ඇල්. කොර්නේලියස්	5 0 34	32Ps
490B4, 505AI, ..	කේ. මාවිත්සිසේන	5 0 16	34Ps
490B5, 505A ..	ජේ. ජේ. චේට්ඨිසේන	5 0 11	35Ps
503A, 502E, 565Q14 ..	බී. උදේනිස්	5 0 11	33Ps
564L, 565Q28 ..	ජේ. ජේ. ජයවර්ධන	5 0 19	37Ps
562C, 553AH ..	ජේ. ජේ. ලිච්චේනේ	5 0 20	38Ps
553N, 562B, 553AG ..	ජේ. ජේ. ඩී. අර්නෝලියස්	5 0 15	26Ps
552K, 553H, 553AA ..	ජේ. ජේ. සසිමත්	5 0 7	15Ps
494G, 495C, 494AO 20 ..	බඩලිමි. මාර්ලිස්	5 2 31	4Pg
494H, 495D, 494AO 21 ..	බඩලිමි. ඇම්. චිත්තනෝනා	5 0 18	5Pg
494I, 495E, 494AO 22 ..	කේ. පීරිස් අප්පු	5 0 27	6Pg
494J, 495I, 494AO 23 ..	බී. බන්ධනායක	5 0 17	7Pg
494K, 475J, 494AO 24 ..	බඩලිමි. කාරොල්ලියස්	5 0 2	8Pg

කැබ්ලේට් අංකය	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	කව්චි නො.
494L, 495K, 494A025, 494A036	ඩබ්ලිව්. සුමානිස්	5 0 24	9PG
494M, 495N, 494A08, 494A026	ඩී. මාවන්සිංහසෑය	5 0 5	10PG
494U, 494A041, 494A044	ඩබ්ලිව්. මෙහෙස්සප්පු	5 0 9	17PG
494T, 494S, 494A042, 494A043	ඩබ්ලිව්. ලුම්පිසිංහසෑය	5 0 9	16PG
494V, 494A040, 494A045	එච්. රෝමානිස්සිංහසෑය	4 3 28	18PG
494W, 494A039, 494A046	ඇම්. ජෝන් පීරිස්	5 0 8	19PG
494Z, 494AA, 494AB	ජී. ඩී. ජෝන්සිංහසෑය	4 3 32	26PG
494AD, 494A052,	එච්. ඒ. සිලවති	4 3 32	28PG
495, 494A018	කේ. කේ. බ්‍රහ්මසිංහසෑය	5 0 39	31PG
494AI, 491C, 494A055	කේ. කේ. ඩී. සර්නේලිස්	4 3 26	32PG
495G, 494A015	ඩී. නාපෝසිංහසෑය	4 3 37	34PG
497B, 495M, 494A012	ඒ. ආර්නෝලිස්ප්‍රප්පු	5 0 25	35PG
494AC, 494A050	එච්. කාර්ලිස්තාමි	5 0 6	27PG
574S, 574Z15, 575A7	ඇම්. සයිමන් ජෙරුර	5 0 13	17UG
574U, 575A4, 574Z18	ඒ. සාර්ග්ප්‍රප්පු	5 0 15	19UG
574V, 575A3, 574Z19	ඇම්. හේරිස්	5 0 22	20UG
144B, 145F, 145AL	ඩබ්ලිව්. ජයානර්ථිස්	5 0 0	5HG
145B, 145AI	ඩබ්ලිව්. ආන්දර්ථිස් ජෙරුර	5 0 32	7H
245A, 145AN	දේව් දිනේශ්ප්‍රප්පුතාමි	5 0 38	8
145V, 145AE	ඔ. පී. කරෝලිස්	5 0 4	11HG
145W, 145AD	ඔ. පී. රෝන්සිංහසෑය	5 0 19	12HG
145X, 145AC	ඇස්. ඒ. එඩ්වින්සිංහසෑය	5 0 5	13HG
145Y, 145AB	ජේ. සේනානාමි	5 1 19	14HG
145Z, 145AA	එච්. මිසිනෝනා	5 0 32	15HG
145AV	සු. ඩේවිසිංහසෑය	5 0 22	17HG
145AZ	අයි. එච්. මෙන්දිස් සිල්වා	4 3 37	18HG
145BA	ටී. ඇලිස්නෝනා	5 1 10	19HG
145AW	සු. සුමාර්ස්	5 0 4	20HG
145E	පී. අනුනේර්ථිස් ජෙරුර	0 2 38	4HG
352AG, 355	කේ. ඩබ්ලිව්සිංහසෑය	5 0 13	24TG
421, 355G, 351AV	කේ. ඇල්බර්ට්සිංහසෑය	4 3 35	23TG
350AT, 350B, 315A, 350A, 315OI	ජී. ඩී. සලමන්	4 3 31	5TG
314, 145N, 314A, 145BF, 350A6, 351R	ඩබ්ලිව්. සේනන්සිංහසෑය	5 0 15	6TG
145O, 314B, 145AK	ච්. ඩී. පබ්ලිස් සිල්වා	5 0 3	7TG
145Q, 314E, 145AT	ඇම්. ජේමෝසිංහසෑය	5 0 22	9TG
350A8, 145R, 314C, 145BD	ඩබ්ලිව්. මානිස්	5 0 27	10TG
315B3, 350C2, 350E, 315D	ජී. හේරල්ඩ්සිංහසෑය	5 0 14	13TG
353B, 351H, 351K	ඒ. ඒ. ප්‍රංචිසිංහසෑය	2 1 32	19TG
145BC	ටී. ඇලිස්නෝනා	5 0 25	3TG
145F, 314D, 145A5	ඩබ්ලිව්. මාන්දිස් පොන්සේකා	5 0 3	8TG
353G, 352, 351V, 351T	කේ. ටී. ලුම්පිසිංහසෑය	5 0 2	11TG
351S, 351C, 350G3, 350G	එච්. පී. මානිස්සිංහසෑය	5 0 14	15TG
351Y, 351I, 353C, 494C, 353E, 355A	ටී. පොඬිබඩා	5 0 4	20TG
353F, 494B, 355B, 351AC, 351AB	කේ. ටී. ජෙරේනිස්	5 0 7	21TG

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා  
ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

Q. 4251/LRO/APL/276/J/AL/2143.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මිටි සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම්, කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග සියලුම කේරුම්ගත යුතු වූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ ආත්පත්කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බන්ඩා මූලාශ්‍රලේඛන නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

මි 1952ක වූ අප්‍රේල් මස 1 වැනි දින  
කොළඹදීය.

පී. ඩී. බ්‍රහ්මසූරිය,  
කෘෂිකර්ම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නොමිමරය A 3,132. ගම—කඩුවැල්ලගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කීක්ගලප්පේද නොහොත් නුගගලප්පේද	පොල් ඉඩම	දෙසිවල ලියනගේ බ්‍රමපි ගුණසේකර සහ දෙසිවල ලියනගේ සලමෝන් ගුණසේකර, කඩුවැල්ලගම, කටාන	0 0 12
2	එම	පොල් ඉඩම, ගෙය, තාම්කාලික මඩු තුන, වැසිකිලිය සහ ලීද	එම	6 3 34
				<u>එකතුව</u> .. 7 0 6

Q. 4211/LRO/APL/5066.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එහි ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි ෂැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක් වූ පෙබරවාරි මස 14 වැනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක,  
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පැයෙන් නො. A 3,127. ගම—කැලෑපිටිමුල්ල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සුන්ගත් මිලකුඹුර .. කුඹුර ..	ඉමුලාන අප්පුහාමිලාගේ ජනේෂ්වර අප්පුහාමි, කැලෑපිටිමුල්ල, දුනගම	0 0 12
2	එම .. එම ..	එම ..	0 1 15
එකතුව ..			0 1 27

LRO/APL/238/J/A L 2011.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එහි ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි ෂැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක් වූ පෙබරවාරි මස 19 වෙනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක,  
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පැයෙන් නො. A 3,099. ගම—දඹර

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	නාගභක්කන්දකැලේ .. නාවකාලික ගෙයක් සහිත පොල් සහ අවුරුදු 12 ක් වයසැති රබර් ඉඩම	දෙත්තෙන්නි විරකෝන් වික්‍රමසිංහ, දඹර, පෝරුවදත්ත	3 1 38
2	එම .. අවුරුදු 50 ක් වයසැති පොල් හා අවුරුදු 12 ක් වයසැති රබර් ඉඩම	එම ..	0 0 31
එකතුව ..			3 2 29

Q 4201/LRO/APL 5583.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එහි ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි ෂැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක් වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක,  
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පැයෙන් නො. A 3,126. ගම—අත්තිහිය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	තලගමවත්ත .. පොල් ඉඩම සහ නාවකාලික ගොඩනැගිලි 2 ක ලීදකුත් සමග	ඇස්. සයිමන් දියස් දිවුල්පිටිය, මොරලැස්ගමුව	0 1 20.2

ජ්ජන්කතුමාගේ නො. LA 944/LRO.

නො. LRO/APL/832/J/AL/2235.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එහි ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පූ. වි. බණ්ඩාර මුලින්කුලංගි නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක් වූ මැයි මස 2 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුලින්කුලංගි,  
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අභිප්‍රේෂිත,  
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
ආචාර්ය ලේකම්තුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මුල් පලාතේ නො. A 1,608. ගම—විඳිවුකොඳිබෙයි නැගෙනහිර විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 වෙසිලාච්චබෙයි	බදුනලද ලිදක් සහිත සිදම්පරපිල්ලෙයි අපපාර්, විඳිවුකොඳිබෙයි නැගෙනහිර, වි ඤාමුර	විඳිවුකොඳිබෙයි	0 3 8.2
			එකතුව .. 0 3 8.2

Q. 4046/LRO/APL 879.

1950 අගස්තු 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ අණුවේ අතිරේක ඒජන්තා නැත්පත් ඇත්. මානික්ක ඉබෙයිකඩාර්, වන මම, 1950 අගස්තු 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත සහිත පනත යටතේ, 1942 අගස්තු 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
 (අ) වසි 1952 ක්වූ ජූලි මස 11 වෙනි දින ප්‍රථිහාන 10ට කොළඹ කම්මලීර්ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.  
 (ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් මිසින් වසි 1952 ක්වූ ජූනි මස 27 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වසි 1952 ක්වූ මැයි මස 16 වැනි දින කොළඹ කම්මලීර්ගේ දිසා. ඇත්. මානික්ක ඉබෙයිකඩාර්, බස්නාහිර පළාතේ අණුවේ අතිරේක ඒජන්තා නැත.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මූලික පලාතේ නො. A 2,973 ගම—උමස්දල විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කිරිඳිගාලුවත්තකැබැල්ල නොහොත් පොල් ඉඩම	කර්. සී. පිරිස් සුරියපෙරාරාම, පාර්චම, දෙමිපෙ	කර්. සී. පිරිස් සුරියපෙරාරාම, පාර්චම, දෙමිපෙ	1 0 22.1

LRO/APL/2317/J/AL/1665/LP/6467.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ගාල්ලේ දිසානායකගේ අණුවේ උප ඒජන්තා නැත්පත් මිස්ටිස් රේන් රයිච් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත සහිත පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
 (අ) වසි 1952 ක්වූ ජූනි මස 30 වෙනි දින ප්‍රථිහාන 10ට ගාල්ලේ කම්මලීර්ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;  
 (ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් මිසින් වසි 1952 ක්වූ ජූනි මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වසි 1952 ක්වූ මැයි මස 13 වෙනි දින ගාල්ලේ කම්මලීර්ගේ දිසා. රේන් රයිච්, ආණ්ඩුවේ උප ඒජන්තා නැත.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	ගම් සිතියමේ නො. 655 උපුටාගත් 5. ගම—භීයාරේ විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
384 ගොරකගමත්ත නොහොත් ඉලුක්කැටියේ වත්ත	අවුරුදු 40 ක් වයස්වූ පොල්ගස් 12 ක් ඇති අවුරුදු 20 ක් වයස්වූ රබර් ඉඩම	ජී. ජී. එන්. එඩ්වින් ද සිල්වාගේ ඇමෝනි බලකාරයා වන ගාල්ලේ දේවතුරේ පදිංචි ආණ්ඩුවේ ආණ්ඩුකාරවරයාගේ	0 1 5
1482 එම	අවුරුදු 15-20 ක්වූ රබර්ගස් 4 ක්ද, කජුගසක් සහ අම්බසක්ද ඇති හේන	එම	0 1 12
1483 එම	අවුරුදු 20 ක් පමණ වයස්වූ පොල් ඉඩම	එම	0 2 33
1484 එම	එම	එම	0 1 24
1485 එම	පොල් අතු සෙවිලිකරන ලද මැටිගෙයක් නොහොත් ගොරකගම වත්ත	එම	0 0 24
1847 ඉලුක්කැටිය වත්ත නොහොත් ගොරකගම වත්ත	අවුරුදු 20 ක් වයස්වූ පොල් ඉඩම	එම	1 1 34
			එකතුව .. 3 1 12

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම්දීමයි

සුන්හලම්-හලාවත දෙදිසාවේ උප දිසාපති තැන්පත් වන්දුකිරිනි ද පොත්සේකා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දැනුම් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මිසි 1952 ක්වු ජූලි මස 8 වෙනි දින උදේ 10.30ට නාන්තක්කිය අදායම් පාලක නිලධාරීන්ගෙන් කාන්තෝලෝදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
  - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් මිසි 1952 ක්වු ජූලි මස 1 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකකින් යුත් ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිසි 1952 ක්වු මැයි මස 13 වෙනි දින  
සුන්හලම් කවිචේරියේදීය.

සී. ද පොත්සේකා,  
සුන්හලම් හලාවත දෙදිසාවේ උප දිසාපතිතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලාතේ නොමරය A 1,132. ගම—පඳුවැල්ගාල	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කහවගඟවත්ත හොහොත් සෙන්ට් රේස්සල් වත්ත	අඳුරුදු 35ක් පමණ ඇති පොල් වත්ත, පොල් අතු සෙවිලිකළ මැටි ඕන්තිවලින් යුත් තාවකාලික ගෙවල් දෙකක් සහ ලීදක්	පන්තිනිගේ ඒමස් ප්‍රභාඥ, පන්තිනිගේ ශ්‍රායියානු ප්‍රභාඥ සහ ජික්සිමියානු ප්‍රභාඥ, කටුනේරිය, මෙන්නපපුව		5 2 12
2	එම	අඳුරුදු 35ක් වයඹ පොල්ගස් 35ක් ඇති පොල්වත්ත	එම		0 1 38
			එකතුව		6 0 10

LD 3339/J/AL/2065/LRO/APL 5004.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම්දීමයි

මඩකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් කාගරයේ රජදුරේ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම් දීමින් තොර:—

- (1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මිසි 1952 ක්වු ජූලි මස 15 වෙනි දින පෙරවර 10ට කල්මුනේ අදායම් පාලක නිලධාරීන්ගෙන් කන්තෝරුවේදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
  - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් මිසි 1952 ක්වු ජූලි මස 7 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිසි 1952 ක්වු මැයි මස 15 වෙනි දින  
මඩකලපු කවිචේරියේදීය.

පී. රජදුරේ,  
මඩකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් සිතියමේ අංක A 992. ගම—මල්කැට්ටි	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1	සත්ගනන්පල්ලම්	වි කුඹුර	කල්මුනේ නින්දමුර් 1 වෙනි කොටසේ පදිංචි මීරුකුට්ටි තමබිරසා කන්තානි		4 2 13
2	එම	එම	එම		0 1 20
3	එම	එම	එම		0 1 37
4	එම	එම	එම		7 3 35
5	එම	එම	එම		0 3 8
6	එම	එම	එම		0 0 32
7	එම	එම	එම		0 0 32
			එකතුව		14 2 17



### அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம ௨௩ (மே) வைகாசிமீ 2 ந உ

பீ. பி. புலன்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உத்தரவுப்படி,  
எஸ். எப். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 1399

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1906(VB).

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்பலாற்ற உலிஷன், உடுவெல்லிலிருக்கும் 35 ஏக்கர் கொண்ட மொஸலிலித் தோட்டத்தின் நிலப் பகுதி எல்லைகள் பின்வருமாறு —

புலொக A

வடக்கு கொளவத்த தேயிலைத் தோட்டம்,  
கிழக்கு சுவனாட்டிணவின் நிலம்,  
தெற்கு பழைய டி ஆர் சி அடிப்பாதை.  
மேற்கு எவ. ஆர் விருவிலைக்கும் மற்றவர்களுக்கும் சொந்தமான நிலம்.

புலொக B

வடக்கு எம் எச் சாலிலைக்குச் சொந்தமான விடப்பிறறிய நிலம்,  
கிழக்கு கெ ஜே. ஜயத்துவவும் மற்றவர்களுக்கும் உரிமை கோரும் நிலம்;  
தெற்கு கெ ஜி ஹனருவக்கும், மற்றவர்களுக்கும் சொந்தமான நெல் வயல்;  
மேற்கு சுவனாட்டிணவுக்கும் மற்றவர்களுக்கும் சொந்தமான நிலம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம ௨௩ (மே) வைகாசிமீ 2 ந உ

பீ. பி. புலன்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உத்தரவுப்படி,  
எஸ். எப். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி.

மாகாண ஏசனடுவின் இலக்கம் L. D 4400

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1959 (VB).

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்பலாற்ற, மியன்கொல்ல வாசமலிலிருக்கும் 50 ஏக்கர்க்கொண்ட பானகல்ல தோட்டம், படன புலொக (அற்றமலிகெலி தோட்டம்) இதன் நிலப்பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு கண்டிகுட்டி டிபினியு டி ரோட்  
கிழக்கு பானகால தோட்டத்திற்குச் சொந்தமான படன நிலம்;  
தெற்கு மியன்கொல்ல கிராமவாசிகளின் நிலங்கள், பானகாலத் தோட்டத்திற்குச் சொந்தமான படன நிலம்;  
மேற்கு மியன்கொல்ல கிராமவாசிகளின் தேயிலை நிலங்களும், நெல்வயல்களும்.

இல : LA 7572/J/E/2084

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனிசி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம ௨௩ (மே) வைகாசிமீ 5 ந உ

பீ. பி. புலன்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உத்தரவுப்படி,  
எஸ். எப். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA 7572

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2084.

காணியின் விபரம்.

குருண்கல் டிஸ்திரிக் தம்பத்தெனிய ஹட்டெடு, தம்ப தெனிய பகுதி, தம்பத்தெனிய கிராமத்திலுள்ள கண்டுகுழமுல்வத்த அல்லது ஒப்பெசேகறவத்த எனனும் காணியில் ஏறக்குறைய 10 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் :—

வடக்கு கிராமச் சங்க ரோட்டும், பாடசாலைத் தோட்டமும்;  
கிழக்கு கிராமச் சங்க ரோட்டு  
தெற்கு சியதோரிசுக்கும் மற்று பேருக்கும் உரிய காணி,  
மேற்கு பள்ளிவரசுலுக்குரிய காணியும் காணியின் மிகுதிப் பாகமும்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம் இல : LA 7576/J/E/2083

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம், காணி விவசாய மந்திரி புனிசி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம ௨௩ (மே) வைகாசிமீ 5 ந உ

பீ. பி. புலன்குலம்,  
காணிவிவசாய மந்திரியின் உத்தரவுப்படி,  
எஸ். எப். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA 2576

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2083.

காணியின் விபரம்

குருண்கல் டிஸ்திரிக், தம்பத்தெனிய ஹட்டெடு நாரமல பகுதி, நாரமல எனனும் கிராமத்திலுள்ள இலப்பெடியா வத்த எனனும் காணியில் ஏறக்குறைய 5 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு மெயின் ரோட்  
கிழக்கு கெவலன்னே கொடுவே வத்தயும் கோயிலுக்கு உரிய காணியும்,  
தெற்கு  
மேற்கு } இலப்பெடியாவத்தயின் மீதிப்பாகம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (நடு) (மே) வைகாசிமீ 3 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் . LD 4404  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/AL/2014 (VE)

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக் பற்றதும்பற டிவிஷன பஸிஸபற்று மேற்குவிருக்கும் ஹெனகெவுவெலவாசமத்தில 68 ஏக்கரைக் கொண்ட மகாபெரியத்தென்னித் தோட்டத்தின் நிலப்பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஹெனகெவுவெலவ கிராம நிலமும் எலவும்,  
கிழக்கு : ஹெனகெவுவெலவ கிராம நிலம்,  
தெற்கு : மகாபெரியத்தென்னித் தோட்டத்தின் நிலப்பகுதி, ஹெனகெவுவெலவ கிராம நிலம்,  
மேற்கு குளுக்கை எல்லையிலிருக்கும் ஹெனகெவுவெலவ கிராம நிலம்.

பி. பி. புலன்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதரவிபடி,  
எஸ். எவ. அமரசிங்கு  
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி, புஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (நடு) (மே) வைகாசிமீ 2 ந உ.

மேல் மாகாண அபிபா இலக்கம் : Q 4227/J/E/2047.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹெவகம் கோற்றை, கொத்தலாவன எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள மில்லகஹுவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஜெயசிங்கு ஆச்சாரிகே ஜொஹானிஸ் அப்புஹாமிக்குரிய காணி,  
கிழக்கு : கொத்தலாவனமுடியானசெலாகே ஓவிறை,  
தெற்கு : கே. ஹெனறிக் விதானேவுக்குரிய காணி,  
மேற்கு கே வேலுன அப்புவுக்குரிய காணி.

பி. பி. புலன்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (நடு) (ஏப்ரல்) சித்திரைமீ 25 ந உ.

மேல் மாகாண அபிபா இலக்கம் : Q 4152/J/TW/1918.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தரு கோற்றை வடக்கு (A) ல், கெத்தகம்பு எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் மொத்தம் 15.28 பாச்சல விசாலமுள்ள இரு துண்டுக காணி, எக்சிக்ஷியூட்டிவ் எஞ்சினியர், நீர்கொழும்பின் பட்டத்தில், திகதி 20 3.51 காட்டப்பட்டிருக்கிறது எல்லைகள் பின்வருமாறு —

(1) வடக்கு : குடா,  
கிழக்கு : கே. எஸ் போல பொணசேக்காவின் ஆதனம்,  
தெற்கு ஷே  
மேற்கு : முன்னககரைக்குப் போகும் ரோட்டு  
(2) வடக்கு : குடா,  
கிழக்கு முன்னககரைக்குப் போகும் ரோட்டு,  
தெற்கு : குடாவும, கே. எஸ் போல பொணசேக்காவின் ஆதனமும்,  
மேற்கு ஷே

பி. பி. புலன்குலம்,  
காணி, விவசாய மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம் இல : LA 7574/J/E/2086

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (நடு) (மே) வைகாசிமீ 5 ந உ.

மாகாண ஏசண்டுவின் இலக்கம் . LA 7574.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/E/2086.

காணியின் விபரம்

குருணகல் டிஸ்திரிக் தம்பத்தெனி ஹட்டை மாராவிட பகுதி, முதுகல் எனனும் கிராமத்திலுள்ள மெகமவத்த எனனும் காணியில் ஏறக்குறைய 1 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு : } தோட்டத்தின் மீதிப்பாகம்,  
கிழக்கு : }  
தெற்கு : பாடசாலை தோட்டம்,  
மேற்கு : பெலிகஹமுலவத்த

பி. பி. புலன்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதரவிபடி.  
எஸ். எப் அமரசிங்கு,  
நிரந்தரக் காரியதரிசி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (நடு) (மே) வைகாசிமீ 12 ந உ.

மேல் மாகாண அபிபா இலக்கம் : Q 4183/J/HLG/1968

பி. பி. புலன்குலம்,  
காணி விவசாய மந்திரி.

## காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக் அலுவலகத்தின் கீழ்க்குறிக்கப்பட்ட கோறனை தெற்கு, வத்தல, மாபோல, பேலியகோட, நகர சபை எல்லைக்குள்ளிருக்கும் அவிசிவத்த, வத்தல எனும் குறிச்சியில் சுமார் 3 ஏக்கர் 0 ரூட, 0 போசசல விசாலமுள்ள வரிமதிப்பு இலக்கங்கள் 84, 84A, 85, 86, 87, 88, 89, 90, 91, 91A, 91B, 92 கொண்ட காணியின ஒரு பகுதி நகர சபை அளவு ஆரம்பப்பட்ட இலக்கம் 56 ல் துண்டு 182 ன் ஒரு பகுதி எனறு கூறப்பட்டிருக்கிறது

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம் மார்ச் (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் உ.

பீ. பி. புலங்குளம்,  
காணி, விவசாய மந்திரியின் உத்தரவுப்படி,  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

மாகாண அலுவலக டிஸ்திரிக் எண்ணுள்ள இலக்கம் : LP 6481.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/1845.

## காணியின விபரம்

காலி டிஸ்திரிக் கந்தப்பொட பத்துவில் நாகியத்தெனிய எனும் குறிச்சியில் நாகியத்தெனிய குறுப்பினால் 2 ஏக்கர்கள் விசாலமுள்ள ஒரு துண்டு-எல்லைகள் —

வடக்கு : எஸ்ரேட்டிற்கு போகும் பாதை  
கிழக்கு : பி. டி. பிளபு உ. பாதை.  
தெற்கு : எஸ்ரேட்டிற்கு போகும் பாதையும்.  
மேற்கு : மேவலி எஸ்ரேட்டும்.

இல : LA 7571/J/2083

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம், காணி விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம் மார்ச் (மே) வைகாசி 5 ந் உ.

பீ. பி. புலங்குளம்,  
காணி, விவசாய மந்திரியின் உத்தரவுப்படி,  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

மாகாண எண்ணுள்ள இலக்கம் LA 7571.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/2083.

## காணியின விபரம்

குருணாகல் டிஸ்திரிக், தம்பத்தெனிய ஹட்பட்டு, மீவெவ பகுதி, மீவெவ கிராமத்திலுள்ள கப்புறுகாமிக்கெலவத்த எனும் காணியில் ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு : நெல் வயல்கள்.  
கிழக்கு : இனடிஒலித்தத்த;  
தெற்கு : மெனிக்காமியின் காணியும் நெல்வயல்களும்;  
மேற்கு : காணியின் மிகுதி பாகம்

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மார்ச் (ஏப்பிரல்) சித்திரை 25 ந் உ.

பீ. பி. புலங்குளம்,  
காணி, விவசாய மந்திரி.

மேல் மாகாண அதிபா இலக்கம் Q 4225/J/2039.

## காணியின விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், சலப்பிறி கோறனை, நீலமகாற எனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள டிஸ்திரிக் வத்தல எனும் ஒரு துண்டு காணி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : அதே காணியின் பகுதி,  
கிழக்கு : கொடவில்,  
தெற்கு : கிராமச் சங்க ரோட்டு,  
மேற்கு : ஷே

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி, புஞ்சி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம் மார்ச் (ஏப்பிரல்) சித்திரை 29 ந் உ.

பீ. பி. புலங்குளம்,  
காணி, விவசாய மந்திரி

மேல் மாகாண அதிபா இலக்கம் : Q 4077/J/AL/1612.

## காணியின விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக் அலுவலகத்தின் கீழ்க்குறிக்கப்பட்ட கோறனை தெற்கு, இலக்கம் என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 8 பாசசல விசாலமுள்ள டெல்கஹ்ருமபுற எனும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : டெல்கஹ்ருமபுற,  
கிழக்கு : ஷே  
தெற்கு : ஷே  
மேற்கு : ஷே

(2) கொழும்பு டிஸ்திரிக் அலுவலகத்தின் கீழ்க்குறிக்கப்பட்ட கோறனை தெற்கு, இலக்கம் என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 12 பாசசல விசாலமுள்ள டெல்கஹ்ருமபுற எனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : டெல்கஹ்ருமபுற,  
கிழக்கு : ஷே  
தெற்கு : ஷே  
மேற்கு : ஷே

(3) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு, கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 24 பாசசல விசாலமுள்ள டெலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு . டெலகஹுகுமபுற,  
கிழக்கு . ஷே  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே

(4) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 16 பாசசல விசாலமுள்ள டெலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . டெலகஹுகுமபுற,  
கிழக்கு . ஷே  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே

(5) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 12 பாசசல விசாலமுள்ள டெலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . டெலகஹுகுமபுற,  
கிழக்கு . ஷே  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே

(6) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 28 பாசசல விசாலமுள்ள டெலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . டெலகஹுவத்த,  
கிழக்கு . ஷே  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே

(7) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 24 பாசசல விசாலமுள்ள டெலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . டெலகஹுகுமபுற,  
கிழக்கு . ஷே  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே

(8) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 4 பாசசல விசாலமுள்ள டெலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . டெலகஹுகுமபுற,  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே  
கிழக்கு . பொத்ததுவிலகுமபுற

(9) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 12 பாசசல விசாலமுள்ள பொத்ததுவிலகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு . பொத்ததுவிலகுமபுற,  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே  
கிழக்கு . மிடிலகஹுகுமபுற

(10) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 20 பாசசல விசாலமுள்ள பொத்ததுவிலகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . பொத்ததுவிலகுமபுற,  
கிழக்கு . ஷே  
தெற்கு . ஷே  
மேற்கு . டெலகஹுகுமபுற

(11) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 36 பாசசல விசாலமுள்ள டெலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு . டெலகஹுகுமபுற,  
கிழக்கு . ஷே  
தெற்கு . ஷே  
மேற்கு . ஷே

(12) கொழுமடி டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, இகனகம என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 16 பாசசல விசாலமுள்ள மிடிலகஹுகுமபுற என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . மிடிலகஹுகுமபுற,  
கிழக்கு . இகனகம கம்பஹ கிராமச்சங்க ரேட்டே,  
தெற்கு . இகனகம கம்பஹ கிராமச்சங்க ரேட்டே, மிடிலகஹுகுமபுற,  
மேற்கு . பொத்ததுவிலகுமபுற

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கேழககாணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளை பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழுமடி,

1952 ம் மே 12 (மே) வைகாசி 12 ந உ

மேலம்காண அதிபா இலக்கம் Q 4234/J/HLG/2053

காணியின விபரம்.

கொழுமடி டிஸ்திரிக் ஹாப்பிறிகம் கோறளை, பறணகலபி என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 1/16 ஏக்கர் விசாலமுள்ள பொத்ததுவில பிலவீவ என்னும் காணியின ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . நீர்கொழுமடி மீறிகம் பீ டபிளடி டி ரேட்டே;  
கிழக்கு . மிஸ்சேல. எச் டி கரேலிஸ் அன சனல் உடைய நப்பர் எஸரேட்டும், திரு எல். ஏ. பீ பீரிஸ் உடைய நெலவயலும்  
தெற்கு . திரு. எல். ஏ. பி. பீரிஸ் உடைய நெலவயலு;  
மேற்கு . நிலிகாமாவிலிருக்கும் அலிஸ் சிலவா சமறசிகி ஆராச்சிக்குரிய காணி.

பீ பி புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

## 1950 ම් ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனானாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மூல (மாச) பங்குனிமீ 15 ந் உ.

டடலி சேனானாயக்க,  
காணி, விவசாய மந்திரி

மாகாண அல்லது இலத்திரிக் ஏசண்ணெயின் இலக்கம் : Q 4154/J/HLG/1900.

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக் அலுவலகம் அனுப்புகின்ற கோறனை வடக்கு, நீர்கொழும்பு நகரசபை எல்லைக்குள்ளிருக்கும் கடலீதி, அரசப்பா ரோட்டிலிருக்கும் 2½ ஏக்கர் விசாலமுள்ள காணியின் ஒரு பகுதி, நீர்கொழும்பு நகர அளவுத்தாள இல 1 21/16 1 கிழக்கில் துண்டு இல. 48 என்று காட்டப்பட்டிருக்கிறது. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : நீர்கொழும்பு நகர அளவுத்தாள இல. 1 21/16 1 கிழக்கில் காட்டப்பட்டிருக்கும் துண்டு 46 ம, துண்டு 48 ம் மிகுதிப் பகுதியும்,  
கிழக்கு : நீர்கொழும்பு வாய்க்கால்,  
தெற்கு : நகர அளவுத்தாள இல. 1 21/16 1 கிழக்கில் காட்டப்பட்டிருக்கும் துண்டு 62,  
மேற்கு : அரசப்பா ரோட்டும், நகர அளவுத்தாள இல. 1 21/16 1 கிழக்கில் காட்டப்பட்டிருக்கும் துண்டுகள் 46 ம, 47 ம.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம் மூல (ஏப்ரல்) சித்திரைமீ 4 ந் உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி

மேல மாகாண அதிபா இலக்கம் . Q 4168/J/AL/1925.

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக் சலபிறி கோறனை, கொறித்திவோ எனும் கிராமத்திலிருக்கும் உட்குமபுற, அம்பகஹுமபுற, இல்லம்புவாகும்புற, நூக்கஹுமபுற எனும் காணிகளும், கொண்டுவுத்த எனும் கிராமத்திலிருக்கும் உட்குமபுற எனும் காணியும், கொண்டுவுத்த எனும் கிராமத்திலிருக்கும் உட்குமபுற, கொத்துவிலியட்குமபுற எனும் காணிகளும், குடமரோ எனும் கிராமத்திலிருக்கும் மல்கேக்குமபுற எனும் காணியும், சியம்பல்கோட எனும் கிராமத்திலிருக்கும் ஒலுபத்தவிடனியகுமபுற, கொகம்பவல்குமபுற, யுடுவனகே ஓவிற, இறியக்குமபுற, இகலவெல்கெற்ற அல்லது கொகிலவளகுமபுற, இலம்புவி ஓவிற, இலம்புவிபிலிவ, இல்லம்புவகுமபுற, பாணசால்குமபுற எனும் காணிகள் ஏறக்குறைய 2 592 ஏக்கர் விசாலமுள்ள 31 பகுதிகள் என்று டிவிஷனல் நீர்ப்பாசன எஞ்சினியர், மேற்கு டிவிஷனல் பட்டத்தில், திகதி 18.12.51, துண்டுகள் 1—31 என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனானாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மூல (ஜனவரி) தைமீ 25 ந் உ.

டடலி சேனானாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அதிபா இலக்கம் : Q 4080/J/HLG/1634.

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக் சியான கோறனை மேற்கு, மெடபத்த, அலுத்தக கிராமத்திலிருக்கும் கம்பகா எனும் கிராமத்தில் 8,180 சதுரடி நிலமுள்ள அம்பகஹுவத்த எனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஏ. பி. அறிவினல் கொடுக்கப்பட்ட அதே ரோட்டு,  
கிழக்கு : பண்டிற் ற. பீ. விகிரம் ஆராச்சிகுரிய அதே காணி,  
தெற்கு : ஏ. எம். ஜினசேனாவுக்கும் மற்றவர்களுக்குரிய அதே காணி,  
மேற்கு : ஏ. ஏ. விலோ நோன அல்லது பொடி நோனவுக்கும் மற்றவர்களுக்குரிய அதே காணி.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மூல (மே) வைகாசிமீ 13 ந் உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதவரவுப்படி,  
எல். எப். அமரசிங்கு,  
நிரந்தரக் காரியத்திடு.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசண்ணெயின் இலக்கம் : L D 4552  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/2122 (VE)

காணியின் விபரம்.

கண்டி இலத்திரிக், உருவர யட்டிவர பகுதி, பிலிமத்தலா கிராமத்தில் 35 ஏக்கர் விசாலமுள்ள பண்டரெல்டெனிய தோட்டத்தின் பகுதி இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : பனகேவத்தையும், ரெய்யங்கேவத்த,  
கிழக்கு : கோவினடல் கிராமம்,  
தெற்கு : எம்பில் மீகம்-பரணபட்டிய பி. டபளியு. டி. ரோட்டு,  
மேற்கு : ஹெனடெனியாவும் டம்பகெட்ட வயல் நிலம்.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மார்ச் (மே) வைகாசிமீ 12 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனலென இலக்கம் : LD 4561.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/2111 (VE).

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், யுட்பாலற்ற, யுட்பாலானிக் கிராமம் 10 ஏக்கரைக்கொண்ட மகாவில குரூப்பின டெனமார்க் டி.விஷன், நிலப்பகுதி. எல்லைகள் பின்வருவன :—

வடக்கு : செயின்ற மேறித் தோட்டம்,  
கிழக்கு : டெனமார்க் டி.விஷன் மிகுதிப்பகுதி,  
தெற்கு : டெனமார்க் டி.விஷன் மிகுதிப் பகுதியும், கிராம நிலங்களும்,  
மேற்கு : கம்பளை-உலப்பொனை பி. டபளியு. டி. ரோட.

இலக்கம் LA/6571/J/HLG/681.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மார்ச் (மே) வைகாசிமீ 3 ந் உ.

மாகாண ஏசனலென இலக்கம் : LA 6571.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/681.

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி ஹட்டோ, தலவத்த பகுதி, தலவத்த கிராமத்தில், 487 ம் இலக்கப் பிரதமப்பத்திக்கு 1 ம் இணைப்பத்தில் அளந்து காட்டப்பட்டுள்ள 136 ம, 137 ம, 139 ல இருந்து 150 வரை, 152 ம, 155 ம, 157 ல இருந்து 162 வரை, 171 ம, 173 ல இருந்து 181 வரை, 185 ம, 186 ம, 188 ல இருந்து 192 வரை, 194 ல இருந்து 203 வரை, 205 ம, 211 ல இருந்து 233 வரை, 235 ம, 236 ம, 238 ல இருந்து 244 வரை யுள்ள துண்டுகள் 8 ஏக்கர் 2 ரூட் 02.3 பாச்சல் விசாலமுள்ள எல்லைகள்.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் துண்டுகள் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மார்ச் (மே) வைகாசிமீ 2 ந் உ.

மேலமாகாண அதிபா இலக்கம் : Q 4053/J/AL/1554.

காணியின் விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தகுறுகோறூன் வடக்கு (B) ல அலக்கிய என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 12 பாச்சல் விசாலமுள்ள ஒத்த குமப்புற என்னும் காணியின் ஓர் பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : இடலவல அருவி ;  
கிழக்கு : ஒத்தகுமப்புற துண்டு இல. 1.  
தெற்கு : ஒத்தகுமப்புற ;  
மேற்கு : ஒத்தகுமப்புற துண்டு இல. 3.

(2) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தகுறு கோறூன் வடக்கு (B) ல அலக்கிய என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 14.7 பாச்சல் விசாலமுள்ள ஒத்த குமப்புற என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : இடலவல அருவி ;  
கிழக்கு : ஒத்தகுமப்புற ;  
தெற்கு : ஒத்தகுமப்புற ;  
மேற்கு : ஒத்தகுமப்புற துண்டு இல. 2.

(3) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தகுறு கோறூன் வடக்கு (B) ல அலக்கிய என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 13.3 பாச்சல் விசாலமுள்ள ஒத்த குமப்புற என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : இடலவல அருவி ;  
கிழக்கு : ஒத்தகுமப்புற துண்டு இல. 2 ;  
தெற்கு : ஒத்தகுமப்புற ;  
மேற்கு : ஒத்தகுமப்புற.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் மார்ச் (மாச) பங்குனிமீ 20 ந் உ.

மாகாண அதிபா இலக்கம் : Q 3081/J/AL/1676.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் கேவக்கோறூன், கொல்கம் இலவலும் பகலவும் என்னும் கிராமத்திலிருக்கும் கூட்டுத்தொகை 0 ஏ. 2 ரூ. 20.6 ப. விசாலமுள்ள அம்பகலுவத்த, அம்பகலுவத்த அல்லது மறக்காயவத்த, அம்பகலும் குமப்புற, வளகுமப்புறவும் கொறகலும்புறவும், வரம்பும் வாய்க்காலும் என்னும் காணிகளின் பகுதிகள். ஆரம்பப்பட இல. A 3005 ல துண்டுகள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, என்று அளந்து காட்டப்பட்டிருக்கின்றன.

டட்லி ஷேனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவையக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (மே) வைகாசிமீ 12 ந ட.

பீ. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

மேலம்காண அதிபா இலக்கம் : Q 4213/J/HLG/2005

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் அலுவலகத்திற்கு வடக்கு (A) ல் தலகெண எனனும் கிராமத்திலிருக்கும் சமரா 1 ஏக்கர் விசால்முள்ள பள்ளியீவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஸ்ரீமதி. - எல். எம் எடவேட்டுக்குரிய பள்ளியீவத்த,  
கிழக்கு : ஷே  
தெற்கு : பசிய வந்த எனனும்பிடத்திலிருக்கும் பிரசவசாலை,  
மேற்கு : பழுதுகமுடுவே ரேட்டு

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவையக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (மே) (ஏப்ரல்) சித்திரைமீ 3 ந ட.

பீ. பி. புலங்குலம்  
காணி, விவசாய மந்திரியின் உதரவுப்படி,  
எல். எவ அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

மாகாண அலுவலர் டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LD 4462.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/1860.

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், பாதத்தும்புர பகுதியில் குன்னப்பான கிராமத்திலிருக்கும் 25 X 25 சதுர அடி உள்ள ஓர் னுணமும், 60 X 3 சதுர அடி உள்ள மற்றதுணமும் பண்டிசெட்டி ரதுப்பு நிலத்தின் பகுதிகள் எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு பன்னகேட்டுவியும்புர நிலத்தின் மிகுதிய பகுதிகள்.

Q 3961/J/TW/1167.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவையக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 3,148 கிராமம்—டெமற்றகொடை.

விசாலம்.

துணை	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	எ. நு. ப.
1	கொல்லைய ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 190/14-18, 20, 94, 190/95, 103 ம, 190, 190/24 என பகுதிகள் கொண்ட வளங்கள்	ஒரு கிணறு, தகரம் போட 1 மரக் கட்டிடம், ஒரு ஜே. பி. எம். டி. சேரம், கிருண 3 1 0 7 தகரக் கொட்டில், தகரம்போட 4 கலக் கட்டிடம் பாஸ், கொழும்பு கள், ஓட்டாலும் தகரத்தாலும் மேயப்பட்ட ஒரு கலக் கட்டிடம் அடங்கிய தோட்டம்		

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1952 ம (மே) (ஜூலை) ஆடி மாதம் 11 ந தேதி, காலை 10 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபுறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (மே) (ஜூன்) ஆனி மாதம் 27 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,  
1952 ம (மே) (மே) வைகாசிமீ 16 ந ட.

என். மாணிக்க இடைக்காடர்,  
கூட்டுமேல் மாகாண அரசாட்சி அதிபர்.

Q 3221/J/HLG/1626.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவையக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 3,008. கிராமம்—கிறிஸ்பொன (பகுதி).

விசாலம்

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	எ. நு. ப.
1	றெயிலவே அவனியுவிருக்கும் அம்பகறாவத்த காணி வரிமதிப்பு இலக்கங்கள் 22, 22/1 என பகுதிகள்	தென்னய காணி எனனும் காணி	ஸ்ரீமதி. டபிள்யு பஸரியான பொத்தேஜு, ஈ. டி. சி. கருணாடடின மேலப்பாத்து, இல. 77, "பத்மஸ்ரீ", கருப்போவில் ரேட்டு, டெஹிவா.	0-0 7 1
2	ஷே	ஷே	ஷே	0 0 4 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1952 ம (மே) (ஜூலை) ஆடி மாதம் 11 ந தேதி, காலை 11 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபுறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (மே) (ஜூன்) ஆனி மாதம் 27 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,  
1952 ம (மே) (மே) வைகாசிமீ 16 ந ட.

என். மாணிக்க இடைக்காடர்,  
கூட்டுமேல் மாகாண அரசாட்சி அதிபர்.

1950 ම් ජූනියුන් 9 ම් இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் Q 3696/J/S/569.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 3,152. கிராமம்—விலைடினியா, இலலகம் விசாலம்.  
துண்டு காணியின் பெயர். விபரம். உரித்தாளியின் பெயர் ஏ. றா. ப.  
1 அம்பலனவத்த தென்னாங்க காணி எம் ஏ எம் அபடுல ஹூசை, விலைடினிய 1 0 14 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (ஜூலை) ஆடி மாதம் 19 ந் தேதி, காலை 10 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஜூலை) ஆடி மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி, என மாணிக்க இடைக்காடா,  
1952 ம் (ஜூலை) மீம்) வைகாசிமீ 17 ந் உ. கூட்டுமேல் மாகாண அரசாட்சி அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் Q 3911/J/E/1038.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,140 கிராமம்—பியகம் விசாலம்.  
துண்டு காணியின் பெயர் விபரம். உரிமை கேட்பவரின் பெயர். ஏ றா. ப.  
1 மறகலுவத்த தென்னாங்க தோட்டம் றணமுக ஹெவறடகே சொலமொன பெண்ணோடோ, 4 3 35 9  
றணமுக ஹெவறட மத்தியுல பெண்ணோடோ,  
பியகம், மலவான

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (ஜூலை) ஆடி மாதம் 19 ந் தேதி, காலை 11 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஜூலை) ஆடி மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி, என மாணிக்க இடைக்காடா,  
1952 ம் (ஜூலை) மீம்) வைகாசிமீ 17 ந் உ. கூட்டுமேல் மாகாண அரசாட்சி அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் Q 3908/J/AL/1031.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 3,142. கிராமம்—வாதுறுவ. விசாலம்.  
துண்டு காணியின் பெயர். விபரம். உரிமை கேட்பவரின் பெயர். ஏ. றா. ப.  
1 உருமலல்குமபுற .. நெல்வயலும், வரமபும குறுப்பு ஆச்சாரிகே கிச்சோறாமி, வாதுறுவ, 0 0 11 5  
வியாங்ககொட  
2 சியம்பல்குமபுற .. ஷே .. விஜயசிங்க ஆச்சாரிகே விஜயசிங்க, நுனகொமுடி, 0 0 14 0  
வியாங்ககொட

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (ஜூலை) ஆடி மாதம் 19 ந் தேதி, காலை 11.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஜூலை) ஆடி மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி, என மாணிக்க இடைக்காடா,  
1952 ம் (ஜூலை) மீம்) வைகாசிமீ 17 ந் உ. கூட்டுமேல் மாகாண அரசாட்சி அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் LD 4315

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், யுட்புலத்தம் டிவிஷன், அம்பகமுல கோறள நியு வலிக் கிராமத்திலிருக்கும் 2 றா 25 1ப விசரலமுள்ள நியு வெலித் தோட்டம், அளக்கப்படும், பி. பிலாஸில் இல. A 1,766, லொற 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (ஜூலை) ஆனி மாதம் 26 ந் தேதி, காலை 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஜூலை) ஆனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி, ரா. ர கிறேனியா,  
1952 ம் (ஜூலை) மீம்) வைகாசிமீ 16 ந் உ. டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் LD 4234.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக் உருவரவும யட்டி நுலர் டிவிஷன், மெடபலாத் கோறளையில் (யட்டி நுலர்), இலுவத்த கிராமத்திலிருக்கும் ஏ. 2 றா 21 7ப. விசரலமுள்ள நெண்டகலுவத்த அல்லது வெவேவத்த நிலம், அளக்கப்படும், லொட 1 என பி. பிலாஸில் இல. A 1,781 ல் விவரிக்கப்பட்டுள்ளது.



மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 26 ந் தேதி, காலை 11 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கணடிக் கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 17 ந் உ.

ரா. டி. ரெனியா,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

LD 4,296

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் .—

மத்திய மாணம், கணடிக் டிஸ்திரிக், உருவரவரம், யட்டிநுரை டிஸ்திரிக், கங்கப்பலாற்ற கோரூல் (உருவர), மீவத்தூ கிராமத்திலிருக்கும் 19 பாச்சல் விலதீரணமுள்ள ஹிரசாகல்குமபுற நிலம். அளக்கப்பட்டும் லொற 1, பி பிரிவின இல A 1,782 எனறு விவரிக் கப்பட்டது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 26 ந் தேதி, பிற்பகல் 2.30 மணிக்கு, கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கணடிக் கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 16 ந் உ.

இ. இ. ரெனியா,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

அலகிரிய, மாப்பனுவத்தூற ரேட எனனும் பிரதிக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அத்தாவது —

பிரதமப்படத்து இல A 1,158 குறிச்சி—மாப்பனுவத்தூற. விசாலம்.  
துண்டு. காணியின் பெயர். விபரம் உரித்தாளியின் பெயர் எ ரு ப.  
31 இலலகெத்தவத்த மா, சப்பு மரங்களுள்ள தோட்டம் கறந்தவத்தேகெத்த உக்கு, மாப்பனுவத்தூற 0 0 3 8

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி, எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது 5 ம் பிரிவின (203 ம் அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாக்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்பிக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இந்நைக்கொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியக்காரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 1 ந் தேதியிலன்ற காலை 9.30 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளின தனமையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 19 ந் உ.

ரா. டி. ரெனியா,  
உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் .—

மாததறை, வெலிகம கோணை, மாமிமட என்ற கிராமத்தில் விண்தோட்டமபுற, ஹப்கொடகே பொத்தவாகுற, விண்தோட்ட குமபுற, எல்பொட பிடவாரே, ஆறடியேகடை என்ற ஐந்து காணிகளிலிருந்து 0 ன 1 று 28 1 ப நிலம் கீழ்வரும் எல்லைக்குட்பட்டன .—

(1) விண்தோட்டமபுற—

தெற்கு : டி. பி. ஜெயவாதன  
வடக்கு : வலதுகரை வாயக்கால்,  
கிழக்கு, மேற்கும் : டி. பி. ஜெயவாதன,

(2) ஹப்கொடகே பொத்தவாகுற—

கிழக்கு, மேற்கும் : டி. பி. ஜெயவாதன,  
வடக்கு : வலதுகரை வாயக்கால்;  
தெற்கு : கே. டி. ஜோன அப்பஹாமி

(3) விண்தோட்டமபுற—

வடக்கு : வாயக்கால்;  
கிழக்கு : வலதுகரை வாயக்கால்;  
மேற்கும், தெற்கும் : டி. பி. ஜெயவாதன கே. டி. ஜோன அப்பஹாமி

(4) எல்பொடபிடவாரே—

கிழக்கு, மேற்கும் : சுவாமி கட்டுவனகொட சறனனகறதீரோ  
வடக்கு : டி. பி. ஜெயவாதன;  
தெற்கு : வாயக்கால்

(5) ஆறடியேகடை—

கிழக்கு, மேற்கும், வடக்கும் : டி. பி. டி. ஜெயவாதன;  
தெற்கு : சுவாமி கே. சறனனகறதீரோ

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 2 ந் தேதி காலை 10 மணிக்கு மாததறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

மாததறை கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 2 ந் உ.

ஈ. ஓ. விரசிவஹு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

இல L 2174/LD/J 893

வல்லமுல்லையின் புதிய நீதிமன்றக் கட்டிடங்களெனவும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான மினாசு சொல்லப்படும் காணியை, அஃதாவது —  
இணை இல 4 முதல் இறுதிக்கு கிராமப்பட இல. 163 வரை கிராமம்—வல்லமுல்லை; பத்தி மேற்கிறுவா; பத்தி . அம்பாந்தோட்டை.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கோருபவர்கள்	ஏ று ப.
225	போக்குவரத்து, கொற்று தென்னந் தோட்டம் வேகொடறுவத்த		ஏ எம் எம். ஹசன், கே எச ஜே டி சில்வா, வல்லமுல்லை	1 1 274

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி. காணி எடுத்துக்கொள்வதற்கான சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின எற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகொண்டிருக்கிற பிரிவினப்படி விவரப்படுத்துகிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாக 1952 ம (ஆ) ஆடி மாதம் 9 ந தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு வல்லமுல்லை விடுதிக்குள்ளே என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வு நடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1952 ம. (ஆ) (மே) வைகாசிமீ 15 ந் உ. ஏ லீ எஸ். என புனைநாயகம்,  
உதவி அரசாட்சி ஏசனாடு

கடித இலக்கம் LD 3015—J/HLG/1679. (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்).  
1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

பட்டியடிச்சேனையில் வீடுகட்டும் திட்டம் எனவும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கூண்டம்	காணியின் பெயர்.	விபரம்.	உருத்துப்பேசுவோர்.	விசாலம் ஏ று ப
1	பட்டியடிச்சேனை	சிறுகாடு	H N. காரத்திகேசு	0 0 1.6
3	ஷே	பழைய தென்னந் தோட்டமும், சிறுகாடும்	கல்குடாவிலுள்ள பூங்கனநாகன், பெரியாத தையன் உருத்தானிகள், கணபதி, K வைரன், கந்தப்பு, கந்தன், வெள்ளச்சி, கண பதிப்பிள்ளை, எல்லோரும் கல்குடா	13 3 12 0

மொத்தம் 13 3 13 6

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (ஆ) ஆடி மாதம் 14 ந தேதி காலை 10 மணிகளுக்கு செங்கலடி காரியாதிக்காரியின் கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்டாடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும், 1952 ம (ஆ) ஆடி மாதம் 6 ந திகதிக்கு முன்னா எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மட்டக்களப்பு கச்சேரி, 1952 ம (ஆ) (மே) வைகாசிமீ 15 ந் உ. தி. ராஜதுரை,  
இ.ஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கடித இலக்கம் LD 3118—J/AL/1790. (இவ்விலக்கம் இதுசம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)  
1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

பங்குடாவெளிக் கிராம விசாலப்படி திட்டத்திற்குப் தேவைப்படும் கிணற்றிற்கும், அதற்குச் செல்லும் பாதைக்கும் எனவும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உருத்துப்பேசுவோர்	விசாலம் ஏ று ப.
1	பங்குடாவெளிப்படி	ஒரு காலடிப் பாதையின் பகுதியுள்ள வெளியான கசிதமபி நாகலிங்கம், 1டி குறிச்சி, எருவூர், வீண நிலம்	செங்கலடி	0 0 9.1
2	பங்குடாவெளியல்	ஒரு காலடிப்பாதையின் பகுதிகளுள்ள நெல்லயல்	ஷே	0 0 13 3
3	ஷே	கட்டப்பட்ட கிணறுள்ள நெல்லயல்	ஷே	0 0 3 3

மொத்தம் 0 0 25.7

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (ஆ) ஆடி மாதம் 14 ந தேதி காலை 10 15 மணிகளுக்கு செங்கலடி காரியாதிக்காரியின் கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்டாடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும், 1952 ம (ஆ) ஆடி மாதம் 6 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மட்டக்களப்பு கச்சேரி, 1952 ம (ஆ) (மே) வைகாசிமீ 15 ந் உ. தி. ராஜதுரை,  
இ.ஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

இலக்கம் LD 3152—J/E/1887. (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்)  
1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

கிரான் அரசினர் தமிழ் பாடசாலை அமைப்பது எனவும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உருத்துப் பேசுவோர்	விசாலம் ஏ று ப
1	கருங்காலியடி, வளவு	தற்காலிக ஒலைக்கட்டிடமுள்ள தென்னந் தோட்டம் எஸ் வேதாரணியம், கிரான்		1 0 1 3

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 14 ந தேதி, காலை 10 30 மணிக்கு செங்கலடி காரியாதிக்காரியின கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியாக அக்காரணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 6 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மட்டக்களப்பு கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந உ.

தி ராஜதுரை,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

கடித இலக்கம் LD 2836—J/AL/1535 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்)  
1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

உணர்ச்சி திட்டத்தினால் வடிக்கல் வாய்க்கால்களுக்கு காணி தேவை எனலும் ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

6 ம் அறுபந்தம்.

கண்டம் காணியின் பெயர்.	விபரம்	உருத்தப்பேசுவோர்.	விசாலம்
768 ஒலிமடுகண்டம்	வாய்க்காலின் பகுதியுள்ள வீண பூமி	கறுப்பாசாமிபிள்ளை சீனிவாசகம், வலையிறவு	0 2 19
771 ஷெ	ஷெ	இளையதம்பி காதத்தமுத்து, கல்லடித்தெரு	0 1 1
774 ஷெ	ஷெ	ஷெ	1 0 38
776 ஷெ	ஷெ	முருகேசுப்பிள்ளை சிவபாக்கியம், புளியநதீவு	1 0 27
7 ம் அறுபந்தம்			
779 நெடியாமடுகண்டம்	வீண பூமி	மீராசாமி மொகூனா, காததாங்குடி 2 ஈ குறிச்சி	0 0 8
780 ஷெ	வாய்க்காலின் பகுதியுள்ள வீண பூமி	ஷெ	0 2 22
784 ஷெ	வீண பூமி	மொகமது இலாமாவெவவை மொகமது சாலி, காததாங்குடி	0 0 5
788 ஷெ	வாய்க்காலின் பகுதியுள்ள வீண பூமி	மொகமது இலாமாவெவவை மொகமது இபுராஹிம், காததாங்குடி 2 ஈ குறிச்சி	1 1 29
790 ஷெ	ஷெ	உதுமாவெவவை மொகமது இபுராஹிம், காததாங்குடி, 2 ஈ குறிச்சி	0 1 13
			மொத்தம் . 4 3 2

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 15 ந தேதி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காரணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 7 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மட்டக்களப்பு கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந உ.

தி. ராஜதுரை,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

இலக்கம் LA 6925/J/1558.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அட்பட்டு, அணுகுகளேறே பகுதி போதிமுல்ல கிராமத்தில், பினுமபுறேபிலைவ எனலும் காணி 1 ரூ. 287 ப. ஷிசால்முள்ள எல்லைகள் ; 2,224 ம் இலக்கப் பிரதமபட்டத்திற்கு 1 ம் இணைப்பட்டத்தின் 207 ம், 208 ம் துண்டுகளாக அழந்தகாட்டப்பட்டுள்ளனது

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 9 ந தேதி, காலை 10 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காரணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 2 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் தம் உரிமைக்கு ஆதாரமான உறுதிக்களை காட்டுமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணாகல் கச்சேரி,

1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந உ.

டபிள்யூ. டி. ஜயசிவஹு,  
வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசண்டுக்காக.

LA 6859/J/1336

யத்தவெல்லாவில் அணைக்கடும் இரண்டு நீர் ஓடைகளும் கட்டுவதற்கு என்னும் பரிசுத் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

ஆரம்பப்பட இல A 997. கிராமம்—ரதனகம்

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1 வயப்பெலேவத்த	25-50 வருஷ 4 தென்கனகம், 2-3 வருஷ 1 பாக்குமரமும், 1-கக மரமும் அடங்கிய தெனநத தோட்டம், ஓர் நீர் ஓடையும் வாய்க்காலும்	பிலெஸா, ரதனகமயில் இருக்கும் பி ஹேரத், எல் கே எம் டி.கி.அம்மா, எச். எம். செனெவீரத்ன, எச். எம் கருணவதி	0 0 10.5
2 ஷெ	அணைக்கட்டின் ஓர் பகுதி அடங்கிய தெனநத தோட்டத்தின் ஒரு பாகம் (இப்போது ஓடை)	ஷெ	0 0 4.9
3 ஷெ	தெனநத தோட்டத்தின் ஓர் பகுதி (பயிரிடப்படாத காணி)	ஷெ	0 0 0.3
4 யத்தறுவெல்லமுடி	நீர் ஓடை அடங்கிய நெல்வயல்	மிதெனவல், பலேகம், விலெஸாவிலை இருக்கும். அக்குறெனகே ருபினச னும் அக்குறெனகே நன்டியும்	0 0 2
5 யத்தறுவெல்லவத்த	30 வருஷ 14 தென்கனகம், 15 வருஷ 1 பாக்குமரமும் அடங்கிய தெனநத தோட்டம், ஓர் குளக்கட்டு, 2 வாய்க்கால்கள், 2 நீர் ஓடைகள்	நபே, பிலெஸாவிலிருக்கும் எம் எம் மொஹிதீன அததுள காதா	0 0 30.5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசிடத்தாய விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியக்காரரால் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 9 ந தேதியிலன்று காலை 9 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவரவருடைய தனக்காய்த தாம் சாதிகும் உரிததுகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குருணாகல் கச்சேரி,

1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந உ.

டபிள்யூ. டி. ஜயசிவஹு,  
அரசாட்சி ஏசண்டுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

படத்து இல. Ext. 2 of V P. 695

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்.

உரிமையாளரின் பெயர்.

எ. ரூ. ப.

384 தண்டனட்கும்புறு, டொம்பக்காயற்ற டெறுண்ட கெலை W M கிரிமலிககே, W V. புஞ்சிமணிககே, W M டிங்கிரிமகாரமாயா, W. M. புஞ்சி மணிககே, W. M. புஞ்சிஅப்புக்காமி, W. M. ஜயசூரியா, W M பொடிநலகாமி, W M கீனஅப்புக்காமி, W. M. கிரிமுடியானசே, W M. பொடிமணிககே, W. M. ருளமலிககே, W M பியசேன, W. M புஞ்சிமகாரமாயா, பலவினன

0 0 9 1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலநூலு தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகார அளிக்கப்பட்ட காரியகாரரால் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 19 ந்த திகதி முற்பகல் 10 மணிக்கு பொவினன அரசிணா பாட்சாலையில் எழுப்புவதற்குமுடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கையின தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்டாடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ந்த தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

இரத்தினபுரி கச்சேரி,

எம். ஜே. எம். மூசின,

1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 13 ந் உ.

சப்பிரகழுவ மாகாண அரசாட்சி எண்ணக்காக.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின், 5 ம் பிரிவின்படியான பிரகடனம் Q 4211/LRO/APL 5056

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக் கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டட்டி ஷெலரன் சேனனாயக்கா ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டட்டி சேனனாயக்கா.

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 14 ந் உ.

காணி விவசாய மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 3,127. கிராமம்—கெலிபிறறிமுள்ள

விசாலம்

துண்டு. காணியின் பெயர்.

விபரம்

உரித்தாளரின் பெயர்

எ. ரூ. ப.

1 குளக்கவளகும்புறு நெல்லயன் இப்புல்லான அப்புக்காமில்லகே யக்கோலில் அப்புறாமி, கெலிபிறறிமுள்ள, ருளகறு 0 0 12

2 ஷே ஷே ஷே 0 0 1 15

மொத்தம். 0 1 27

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். Q 4201/LRO/APL/5583

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக் கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டட்டி ஷெலரன் சேனனாயக்கா ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டட்டி சேனனாயக்கா,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 11 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 3,126. கிராமம்—அத்திடயா

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்.

காணி விபரம்.

உரிமை கேட்பவா பெயர்

எ. ரூ. ப

1 தலகறுவத்த 1 மிணறும், 2 நிரந்தரமற்ற கட்டிடங்களும், 3 வருஷங்களுள்ள எஸ். சைமன் டயல, டி.ல 0 1 20.2

1 வெருலுஷும், 2 வருஷங்களுள்ள 1 தோட்டும், 5 வருஷங் களுள்ள 1 உறைசாலும், 5-8 வருஷங்களுள்ள 3 மாமரங்களும், 6 வருஷங்களுள்ள 9 பலாக்களும், 6 வருஷங்களுள்ள 17 பாகு மரங்களும், 8 வருஷங்களுள்ள 2 பலாக்களும், 40 வருஷங்களுள்ள 3 பலாக்களும், 10 வருஷங்களுள்ள 14 தென்னைகளும், 40 வருஷங் களுள்ள 19 தென்னைகளும் அடங்கிய தோட்டம்

பிறறிய, பொறலலைகமுல

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம் LRO/APL 238/J/AL/2011

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக் கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டட்டி ஷெலரன் சேனனாயக்கா ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டட்டி சேனனாயக்கா,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 19 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

முதற்பாளான இல. A. 3099. கிராமம்—தம்பரை.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

உரிமைகேட்பவா பெயர்.

எ. ரூ. ப.

1 நாகாகநக்கலை தென்னந தோட்டம், வீடுகள் றப்பா 12 வருடங் கொன கென்றி வீரக்கோன விகிரமசிங்க, 3 1 38

2 ஷே தென்னந தோட்டம், 50 வருடங்கள றப்பா, 12 ஷே 0 0 31

மொத்தம் 3 2 29

Q 4251/LRO/APL/276/J/AL/2 143.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ௨௫ (ஏப்ரல்) தித்திரைமீ 1 ந ட.

பி. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,132. கிராமம்—கத்தவெலிகம்.

கூணடு.	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
1	கிக்கஹலந்த அல்லது தென்னந் தோட்டம் கூக்கஹலந்த	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
2	ஷே	நிரந்தரமான ஒரு கக்கூசம், ஒரு கிணறும், நிரந்தர மற்ற 3 கொட்டில்களும், நிரந்தரமான ஒரு வீடும் அடங்கிய தென்னந் தோட்டம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
				7 0 6

மொத்தம் .. 7 0 6

G A 'S NO LA 944/LRO

இல. LRO/APL 832/J/AL/2235.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ௨௫ (மே) வைகாசிமீ 2 ந ட.

பி. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உதவரினபடி,  
எல். எவ அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,608. கிராமம்—வடக்கோட்டை கிழக்கு.

கூணடு.	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
1	வெக்கிலாவுடை	நெல்லயல் இதற்குள் ஒரு கட்டப்பட்ட கிணறும்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
				0 3 8 2

LRO/APL/879/J/AL/1437.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 9 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ௨௫ (ஜூலை) ஆடி மாதம் 11 ந் திகதி, கால 10 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ௨௫ (ஜூலை) ஆனி மாதம் 27 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என. மாணிக்க இடைக்காரர் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் ௨௫ (மே) வைகாசிமீ 16 ந ட.

என். மாணிக்க இடைக்காரர்,  
கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 2,973. கிராமம்—உமண்டல்.

கூணடு	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம்.
1	கிறுண்டகாலிவத்தகீபெல்ல அல்லது கண்டிவத்த	காணி	ஆர் எம். அல்லின ரெட்டிகேர், உட்கண்கல், அமிதிசிகாள	1 0 22 1

LRO/APL2317A/J/AL/1665/LP 6467

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்து மூலம் அதிகாரமளிக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ௨௫ ஜூன் மாதம் 30 ந் திகதி, கால 10 மணிகு காலிக்கச்சேரியில் என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ௨௫ ஜூன் மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புல்திறிகு உதவி எனின ஒலவின நெயின் றயிட ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காலிக் கச்சேரி

1952 ம் ௨௫ (மே) வைகாசிமீ 13 ந ட.

நெயின் றயிட,  
புல்திறிக் உதவி எனின.

அட்டவணை.

துணை	காணியின் பெயர்	இலக்க 5 ம பகுதி குறிச்சி பட 655 கிராமம்—ஹியாற காவலி விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. நூ. ப.
384	கொற்குறுவட்ட அல்லது இல்லு கெடியவட்ட	40 வருஷம் கொண்ட 12 தென்னகுகளும், 20 றப்பரும் உள்ளன	மில்லெ. குறுவேருகே எமிநேனா, டெலூற, காசல, காலி-(எட்டோ வியாறப்பவா ஜி. ஜி. என். எடவின, டி. சிலவா)	0 1 5
1482	ஷெ	15-20 வருஷம் கொண்ட 1 மாமரம், 1 கஜு மரம், 4 றப்பாமரம், கொண்ட சேனை	ஷெ	0 1 12
1483	ஷெ	20 வருஷம் கொண்ட றப்பர்	ஷெ	0 2 33
1484	ஷெ	ஷெ	ஷெ	0 1 24
1485	ஷெ	20-30 வருஷம் கொண்ட மண ஓலையுடைய ஒரு தென்னகுகளும்	ஷெ	0 9 24
1187	இல்லுகொடியவட்ட அல்லது கொற்குகுறுவட்ட	20 வருஷம் கொண்ட தென்னகுகளும்	ஷெ	1 1 34
மொத்தம்				3 1 12

கடித இலக்கம் LD 3339-J/AL/2065/LRO/APL 5004.

(இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகுகளான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உருத்தும் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக 1952 ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ந் திகதி, காலே 10 மணிக்கு கலமுனை காரியாதிகாரியின் கந்தோரில் என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு ஜூலை மாதம் 7 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மட்டக்களப்பு டிஸ்திரிக்டு உதவி ஐஜனார், தியாகராஜா ராஜகூரை ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மட்டக்களப்பு கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந் உ.

தி. ராஜகூரை,  
டிஸ்திரிக்டு உதவி ஐஜனார்.

அட்டவணை.

ஆரம்பப்படும் A 992 கிராமம்—மல்கம்பிட்டி.

துணை	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. நூ. ப.
1	சங்கத்தானபாளம்	நெல்வயலு	பிராகுட்டி நம்பிராசா கங்காணி, 1 று குறிச்சி, நிறதாலூர், கலமுனை	4 2 13
2	ஷெ	ஷெ	ஷெ	0 1 20
3	ஷெ	ஷெ	ஷெ	0 1 37
4	ஷெ	ஷெ	ஷெ	7 3 35
5	ஷெ	ஷெ	ஷெ	0 3 8
6	ஷெ	ஷெ	ஷெ	0 0 32
7	ஷெ	ஷெ	ஷெ	0 0 32
மொத்தம்				14 2 17

இலக்கம் L A 3347/J/AL/1962

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகுகளான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக 1952 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ந் திகதி, காலே 10 30 மணிக்கு நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தோரில் என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு ஜூலை மாதம் 1 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகள்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க ஐசனார் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

புத்தளம் கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 13 ந் உ.

சி. டி. பொன்னேகா,  
உதவி அரசாங்க ஐசனார்

அட்டவணை

பிரதம பட இலக்கம் A 1132 கிராமம்—புலுவெல்கல் விபரம்

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. நூ. ப.
1	கஹ்கஹவுத்த அல்லது செண்ட ஜோசப்பவத்த	ஒரு நிலக்கிணறும் ஓலைக் கூரையும், மணசுவாரு முண்டய இரண்டு தற்காலிக கட்டடங்களுமடங்கிய 35 வயதுள்ள தென்னகுகளும்	பத்தினிகே ஹிலிஸ் பானுநது, பத்தினிகே கிராமசியாணு பானுநதுவும், பத்தினிகே மகசிடமி யானு பானுநது, கட்டுனேரிய, வென்னப்புவ	5 2 12
2	ஷெ	35 தென்னகுகளடங்கிய 35 வயதுள்ள தென்னகுகளும்	ஷெ	0 1 38
மொத்தம்				6 0 10